

நாள்

உள்ளீடு கஞ்சிகை
தத - பங்குனி
1994



கி.
மீ.

19

20



நான்

உள்ளியல்
சஞ்சிகை

ஆசிரியர்:

S. எட்டின் வசந்தராஜா
O.M.I., B.Th.

இணை ஆசிரியர்:

ஐவனதாஸ் பெர்ணான்டோ
O.M.I., B.A.

நிர்வாகக்குழு:

ஞோசப்பாலா
ஜேயபாலன்
இன்பராஜ்
சில்வெஸ்ர்
ஜேயந்தன்

மலர்: 20

தை — ப

உள்ளே

எழுதும் உண்,

என் . க

தாக்கங்களும் விளை
ரூபன் மார்
வாசகர் பூங்கா
நண்பனுக்கு ஓர் மட்ட
வயதுக்கு மீறிய கல்விக்
அன்றையிற்றா அல்
வாழிய நீ

செல்வி மண்ணேசா பழ
வருத்தம் பாதி; வருந்ததல்
பாக்டர். செல்வி நா. நாடே

குழந்தையின் தாழ்வுமளப்பா
திருமதி. பி. எவ். சின்னத்துவர்
மாற்று (கவிதை) வள்ளவைவளவன்
உள் ஆரோக்கிய பிரச்சனைகளும்
அவற்றை எதிர் கொள்தலும்
ந. கணகரத்தினாம்
சமைகள் (கவிதை) இ. குணாளினி
மாற்றத்தில் ஏற்றத்தைக்
காண்போம் நந்தியோகு
கவலையின்றி வாழ்தல் II
கோசிலா மகேந்திரன்

இப்படியும் மனீதர்கள்
(சிறுக்கதை) தமிழ்நேசன்

கருத்துக் குவியல் 65

பல்கலைக் கலசம்

ஆண்டுசே சந்தா ரூ 50 - 00
(தபாற் செலவுடன்)
தனிப்பிரதி: ரூ 10-00

ஆலோசகர்:

பாளியல் O.M.I., M.A.
டேமியன் O.M.I., M.A.
செல்வரட்சனம் O.M.I., Ph.D.
ஜிவாபோல் O.M.I., M.Ph.

தேவாஸங்கம் . 23/94

புதுச்சூரியகம் படைக்க . . .

7 (10)-

அடும்பலே சமுதாயத்தின் அடித்தளம். ஒரு சமூகமானது சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கின்றதென்றால் அந்த சமூகத்தின் குடும்பங்களெல்லாம் குப்பை மேடாகிவிட்டன என்பதுதான் பொருளாகவும் அர்த்தமாகவும் இருக்கின்றது.

குடும்பம் என்றால் அன்பு, பண்பு, புரிதம், புரிந்துணர்வு, வீசுவாசம், வீட்டுக்கொடுக்கின்ற மனப்பாங்கு, கடமை, கண்ணீயம் போன்ற விழுமியங்களைக்கொண்டிருக்கின்ற இல்லங்களாக இருக்கவேண்டும். ஏனென்றால் “வீடுகள் கற்களால் ஆனவை, இல்லங்கள் உள்ளங்களால் ஆனவை”. ஆனால் இன்று இந்த விழுமியங்கள் எல்லாம் வீழுங்கப்பட்டு அடும்பங்கள் குழுமி குட்டிச்சுவராகி வீட்டன.

இந்திலை அறிந்துதான் ஜிக்கிய நாடுகள் பொது அமைப்பானது ‘குடும்பம்’ என்றும் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து 1994-ம் ஆண்டின தினாந்திலை அடும்ப ஆண்டாக பிரகடனப்படுத்தி சமூகத்திலே அடும்பத்தின் மேண்மையையும் மக்குவத்தையும் பற்றி சிந்திக்க அழைக்கின்றது.

போர்க்காலத்திலே இருக்கின்ற நாம், எமது சமூகத்தின் குடும்பங்களைப் பார்க்கின்றோம். அங்கே நிலைகுலைந்த தன்மைகளையும். உடைந்த உறவுகளையும். உறவுச்சீக்கல்களையும், விவாகரத்துக்களையும், பாலியல் ஒழுக்கக்கேடுகளையும், பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளையும், கருச்சிதைவுகளையும், சிக்கவொன்லக்களையும் காண்கின்றோம். இவை எமது குடும்பங்களிலே நிச்சயமாக டெவித்மான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதனால்தான் ‘நான்’ தன் இருபதாவது இளமை வயதில் இவ்வாண்டின் சஞ்சிகைகளை; ‘குடும்பத்தில் உறவுகள்’, ‘குடும்பத்தில் உடைந்த உறவுகள்’, ‘சமூகமாற்றமும் குடும்பத்தின் தாக்கமும்’ என்றும் ஒன்றையங்கங்களிலே வெளியிட்டு, எம் குடும்பங்கள் ஆரோக்கியமாக வளர ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்போகிறான்.

எனவே இந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் ஜிரணீத்து எம் குடும்பங்களை இருள் தழுந்த உலகில் ஒளி கொடுக்கின்ற தீச்சுடர்களாகவும், இளைப்பாற தண்றிழல் கொடுக்கும் நல் வீருட்சங்களாகவும், டன்கமை உணர்வு பொங்கும் இப்பூமியில் காப்பு கொடுக்கின்ற அண்ணாகவும் புதுப்பித்து புதுச்சூரியகம் டைக்க உறுதி கொள்வோம்.

— ஆசிரியர்

உலக குடும்ப ஆண்டு
எழுதும் உணர்வலைகள்

1

1. 1. மனித வாழ்வின் தொடக்க காலமுதல், உலகின் பண்பாக கள் அனைத்திலும் இன்றியமையாத சமூக நிறுவனமாக குடும்பம் விளங்கி வரக் காணலாம். சமூகத்தின் அடிப்படை அலகாக, ஒரு தனியனின் இருப்பிலும், உருவாக்கத்திலும் பெருஞ் செல்வாக்குச் செலுத்தும் அமைப்பாக குடும்பம் சிறுப் பிடம் பெறுகிறது. மனித உயிரியின் உடல், உள், வாழ்வியல் தேவைகளை வழங்குகின்ற தன்மையினால் உலக பண்பாடுகள் வெல்லாம் நிலவும் தனி ததுவப் பண்பினைப் பெறுகின்றது.

மனிதகுல மேம்பாட்டில், இந் நிறுவனத்தின் இன்றியமையாத இடத்தினை உலகம் உணர்ந்து கொண்டதன் அடையாளமாக, இந்த ஆண்டினை உலக குழுமப் ஆண்டாக ஐ.நா திருவுமூலப்பு பிரகடனப் பகுதியில்லாமல்கை கருத்துமிடியும்.

"குடும்பம்" என்ன நாமறியாத சங்கதியா? இதனைக் கொண்டாட ஒரு பிரகடனமா? என்று கேட்காமல், இந்த பிரகடனத்திற்கு பின்னர் அள்ள அவசியத்தை, அவசரத்தை நாம் உணர வேண்டியது இன்றைய முதற் தேவை என்னாம்.

A decorative horizontal border at the bottom of the page, featuring a repeating pattern of stylized floral or scrollwork motifs in a dark color.

என். சண்முகலிங்கன்

சமூக வியல்துறை
சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ். பல்கலைக்கழகம்

2

2.1. நவீன வாழ்வில், சமூக மற்றும் கல்விடை ‘குடும்பம்’ என்ற சமூக நிறுவனம் காணும் மாற்றங்களை அவற்றின் விளைவை கணக்கை இன்றைய சமூகவில் ஆய்வுகள் வெளிக்காட்டும்.

அதேவேள புாதன பண்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மானுடவியல் ஆய்வுகள் குடும்ப நிறுவனத்தின் தோற்ற தினம் மைக்களைத் தேடிக் காணும்.

இந்தச் சமூக மானுடவியல் ஆய்வு அறிவுகளுடன், எமது அனுபவங்களையும் இணைத்து குடும்ப நிறுவனத்தின் இல்லை

யமையாத டண்புகள் சிந்திப்பதற்கான ஒரு அரிய வாய்ப் பாக இந்த உலக குடும்ப ஆண்டு காலத்தை நாம் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் சமூக வாழ்வின் அர்த்தங்களை மேலும் அதிகமாக்க முடியும்.

2.2. குடும்பத்தின் தோற்றம், வளர்ச்சி நிலைமைகளின் பின் ணையில் பல காரணிகள் இனங்காணப்படும்.

பாலியல் உறவிலிருந்து, பொருளாதார அலகாகும் இணைவு வரை பல நோக்கங்கள்; பண்பாட்டுக்குப் பண்பாடு இந்த உறவு - இணைவு நியதிகளில், விதிகளில் மாற்றங்கள் -

என்றாலும் கணவன் - மனைவி - பிள்ளைகள் - கோதரர்கள் எனவிரும் உந்வுப்பினைப்பால் ஒரு அலகாக குடும்ப இணை ஆம் அதன் பயன்களும் உலகெங்கனும் உணரப்படும்.

3

3.1. நலீன பண்பாடுகளில்,

இன்று பெருவழக்காகியுள்ள கணவன் - மனைவி - பிள்ளைகள் என்ற உறுப்பினர்களுக்குள் மட்டும்படும் குடும்பவகையிலே தனிக்குடும்பம் அல்லது மூலக்குடும்பம் (Nuclear family) என குறிப்பிடுகின்றோம்.

மூலக்குடும்பத்தின் மூலவர்களான பெற்றோர்களின் பெற்றோர்களை - அவர்களின் உடன் பிறப்புகளை உள்ளடக்கிய குடும்பவகையினை கூட்டு குடும்பம் (Joint family) எனகின் கேள்வும்.

3.2. மேலெழயமாக்க அவைகளின் தாக்கம் வரை, எங்கள் பண்பாட்டுப் புலம் கூட்டுக் குடும்ப வகையின் பயனான கணிகளை நிறையக் கண்டதும், இன்றைய மாற்றங்களிடை, இந்த அமைப்பு இழக்கப்படுவதும் இந்த உலக குடும்ப ஆண்டின் எங்கள் சிந்தனையின் முதல் கருப் பொருளாகலாம்.

4.

இதேபோலவே குடும்பம் எந்த ஏழை நிறுவனம் பண்பாட்டு வெறுபாடுகளினடியாகவும், சமூக மாற்றங்களின் விளைவாக வும் காணும் மாற்றங்களை மதிப்பிடவும், எங்கள் பண்பாட்டு புத்தில் இந் நிறுவனத்தின் உச்சபயண்களைக் கரண வும் இந்த உலக குடும்ப ஆண்டில் உணர்வு கொள்வோம். □

போர்க்காலத்தின் தாக்கங்களும் விளைவுகளும்

oooooooooooooooooooooooooooooooooooo

ஏப்ஸ் மரியாம்பிள்ளை

“தீவுப் பகுதியில் ஆமிக்காரன் களை கண்ணுக்கு முன்னாலே வைக்க புரிசனைச் சுட்டபிறகு மனுக்கையிலை குழப்போக்கு”

“சௌகால்ச் சொத்து முழுவதையும் ஒரு நொடிப் பொழுதிலை விட்டு ஒடிவந்தாப் பிறகு அவர் ஒரு மாதிரி ‘‘நேவல்ஸ்’ பிடிச்சிற்று’’

“‘குண்டு போட்ட இடத்தில் நின்ட தாக்கம் இன்னும் குழந்தையை விட்டுப் போகல்லை, யன்னல் கதவு அடிப்பட்டாலும் கத்திக் குறைது’”

எமது மன்னின் யுத்த விவைவுகளின் தாக்கங்களை மேலே பார்த்தோம். யுத்தம் யாழையுமே விட்டு வைக்கவில்லை. எல்லோரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஓயாத கடின உழைப்பு, பொருட்களின் விலை ஏற்றம், போசாக் கற்ற உணவு, படிப்பிற்கெற்ப காலநிலை இன்மை, பாதுகாப்பிற்காக கொழும்பிற்கும் வெளிநாட்டிற்கும் ஒடிப் போனவர்களைப் பிரிந்து வாழும் நிலை, பிள்ளைகள் தமிழை விட்டு பிரிந்த போய் விடுவார்களோ என்ற பயம், எப்போ பிரச்சனை முடியும் என்ற ஏக்கம், அடுத்த நடவடிக்கை எப்படியோ என்ற அங்கலாய்ப்பு, வீட்டை காணி பூரிக்கை விட்டு வந்த கவலை, சிவிய கால சொத்து முழுவதும் பறி போன வேதனை, ஆமி வருகையால் பயப்பீசியுன் ஒடிவந்த கடின அனுவங்க போரின் நேரடித்தாக்க அதிர்ச்சி, குடும்பத்தவரை உறவினரை நிரந்தர மாக இழந்த நிலை, உடல் உள ஊனமாக்கப்பட்ட சம்பவம்... இப்படி இன்னும் எத்தனையோ.

இன்று சமகாலத் தாக்கத்தினால் உடல் ரீதியாக உளவிதையாக பாதிக்கப்பட்டோரை சர்வ சாதாரணமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளின் பின்னர் தொன் இன்றைய நிலை

பின் விணவுக்கண நாம் அனுபவிப்போம் என கருத்துக்கள் கூறப் படுகின்றன.

தமிழர்களின் நீண்ட சரித்திரத்தின் சொத்து வெறும் மண்டை ஒடுக்கஞ், எழும்புக் கூடுக்கஞ் தானா என்று எண்ணவும் தோன்றுகிறது.

இன்று அதிரச்சிக்குப் பின் (போருக்குப்பின்) ஏற்படும் உளவியல் பிரச்சனைகள் அல்லது தாக்கங்கள் பற்றி அலை உலக ரீதியில் பெரிய சிந்தனை உருவாகி வருகிறது. வட அமெரிக்காவில் சிறப்பாக இது சிந்தனை வரவிருக்கிறது.

எமது போர் தனித்துவமான போர். மக்கள் வாழும் பகுதியில் மட்டும் நடக்கும் போர். எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் தாக்கும் போர்.

10 ஆண்டுகளின் பின்னர் உடல் உள் ரீதியாகத் தாக்கப்பட்ட பலரை - இன்றைய குழந்தைகளை - நாம் காண்பதற்கு முன்னால் இன்றும் பலரை நாம் காண்கிறோம். போரிற்குப் பின் ஏற்படும் உள்வியல்த் தாக்கத்திற்கு நாம் ஈடுசெய்ய இன்றே முயல் வேண்டும். உள்வியல் நோய்கள் பற்றி தெளிவான அறிவும், சிறந்த அனுசு முறை யும் கொண்டிருக்க வேண்டும்.

இக்கட்டுரையில் பிறழ்வு உளவியல் பற்றியும் இன்று நாம் சந்திக்கும் நோய்களுக்கு ஆளுமைப் பிறழ்வுதான் காரணம் என்றும் ஆளுமைப் பிறழ்வை உடல் உள் நோய்கள், நரம்புத்தாக்கங்கள் ஏற்படுத்துகின்றன என்றும் கூறி உளப்பிறழ்வு நோய்களை வகுத்துப் பார்ப்பேற்றும்.

இரு மனிதனின் நடத்தைக்கு ஆளுமை முக்கியமானது. ஆளுமை என்பது ஒருவனது ஒழுங்கான நடத்தைகளின் முழுமையான அமைப்பாகும். நமது வாழ்க்கையில் எவ்வாறான அனுவங்களைப் பெற்றோம் என்பதன் விளைவாக எழுகின்ற நடத்தை வெளிப்பாடாகும். நடத்தைப் பிறழ்விற்கு ஆளுமைப் பிறழ்வுதான் காரணம். ஆளுமைப் பிறழ்வு மட்டுமல்ல உடல், உளத்தாக்கங்களும், நரம்புத்தாக்கங்களும் காரணம் என உளவியலாளர் கண்டு பிடித்தனர்.

ஆளுமை; 1 நியதி ஆளுமை, 2 நியதியற்ற ஆளுமை என இரு வகைப் படுத்தலாம். நியதியற்ற ஆளுமையின் கீழ்த்தான் ஆளுமைப் பிறழ்வு ஏற்படுகிறது. பிறழ்வு உளவியல் இன்று ஒரு தனித்துறையாகி வளர்கிறது.

இனப் பிறழ்வு நோய்க்கு கிரகங்களின் இருப்பும் நகர்வும், பேய்பிசாசு, பிஸ்லி சூனியமும் காரணம் என்று கருதப்பட்ட மூடநம்பிக்கை

நம்பியல்த துறையும் அது சம்பந்தமான ஏவத்தியத் துறையும் விருத்தி அடைந்ததுடன் கைவிடப்பட்டது.

மருத்துவ நாம்பியல் நிபுணரான சிக்மன் புரோபிடி உளப்புக் கால்கோட்டை உளப் பிறழ்வு நோய் பற்றிய ஆய்விற்கும், கருத்து களுக்கும் அடிப்படையாகும். நணவிலி உள்ளும் அதன் தூண்டல்களுமே மனித நடத்தைக்கு அடிப்படைக் காரணமென இக்கோட்டாடு குறிப்பிடுகிறது.

உளக்கோளாறு நிலைக்கு - நனவு நிலைக் கீழ் உள்ள நனவிலி மனிதல் உறையும் பலவேறு எண்ணங்களும், எழுச்சிகளும், சிக்கல்களுமே காரணமாக அமைகின்றன. இவற்றை நீஷ்கி விட்டால் உளக்கோளாறு மறைந்து விடும். இதையே உளப்புக்கு மருத்துவமுறை என்றார்.

நம்பியல் நிபுணர்களின் கருத்தப்படி எல்லா உடல் உள் நோய் களும் நரம்புத் தாக்கத்தாலேயே ஏற்படுகின்றன. மனிதனுடைய உடலும் உள்ளும் இரு வேறுவேறு அம்சங்கள் அல்ல. இரண்டும் ஒன்றேடோன்று நெருக்கத் தொடர்புடையன. இத்தொடர்பை ஏற்படுத்தும் முக்கிய உறுப்பு நரம்பாகும். அதேபோல குழலுக்கும் உடல் உள்ளத்தக்குமான தொடர்பை ஐம்புலன்கள் ஏற்படுத்துகின்றன. இந்த ஐம்புலன்களும் நரம்பின் மூலமே தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றன. இதேபோல் உடவில் எழும் உள்வார்ந்த ஊக்கிகள், உணர்வுகள், அதிர்ச்சிகள், தாக்கங்கள் யாவும் நரம்பு மூலமே தொடர்பு படுத்தப்படுகின்றன, உணர்ப்படுகின்றன.

கருக்மாகச் சொன்னால் நரம்பிற்கும் மூளைக்கும், ஈரப்பிகளுக்கும் ஓரி முக்கோணத் தொடர்பு உண்டு. இவற்றில் ஏதாவது ஒரு வகையில் ஏற்படும் தாக்கம் பிறழ்விற்குக் காரணமாகிறது.

உளப்பிறழ்வு நோய்கள் பின்வருமாறு வகுக்கப்படலாம்.

1. குழல் தாக்கத்தால் ஏற்படும் குறைபாடு.
2. உடல்தாக்கத்தால் ஏற்படும் நோய்.
3. உடல் உளத் தாக்க விளைவு.
4. சமுகத் தாக்கத்தால் உண்டாகும் நோய்.
5. நரம்பியல் குறைபாட்டால் வரும் குழப்பம்.
6. மூளை வளரிச்சியின்மையாக உருயாகும் நோய்.
7. மனவனர்க்கியின்மையில் விலைவு.

மேலே நாம் பார்க்கும் என்லா நிலைகளும் போரின தாக்கத்தால் ஏற்படக் கூடியவை. முதல் நாள்கும் போரின் தாக்கம் அதிர்ச்சி என்ப வற்றில் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருப்போர்க்கு ஏற்படலாம், இதுதி மூலம் இனிய பிறப்போர், அல்லது தாக்கத்தின் பின் பிறந் தோர்க்கு ஏற்படக்கூடிய நோய்களாகும். □

வாசகர் புங்கா

நான் சஞ்சிகையை வாசிக்கின்ற
போது உள்ளித்யாக எமக்கேற்றபோம்
பல பிரச்சனைகளுக்கு விடையளிக்
கின்றது. ஒரு தன் நம்பிக்கை பிறக்
கின்றது. இவ்விடையத்தை ஆசிரியர்
பக்கத்திலும், கட்டுரைகளிலும்
விளக்கி எழுதியிருந்தீர்கள் - இவை
எங்களின் வாழ்வைச் செப்பனிட
ஊக்க சக்தியாகவுள்ளது. எதிர்
காலத்திலும் தரமான கட்டுரை
களை எதிர்பார்த்திருக்கும் வேண்டு
யில் நானுக்கு எனது வாழ்த்துகள்.

- தி ஜெயராஜ்
யாழ்ப்பானம்.

தனது இருபதாவது வயதில் காலடி
எடுத்து வைக்கும் நானிற்கு எனது
உளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் பல்கலை அடசங்
களைத் தாங்கி தரமான சஞ்சிகை
யாக 'நான்' வெளிவரும் என்று
உறுதியாக நம்புகிறேன்.

அ - மேரி டொர்னா
கொமும்புத்துறை

நஷ்டு நாட்டில் ஏற்பட்டுள்ள பொரு
ளதாரச்சிர்கேடுகளின் மத்தியிலும்
வடபகுதியில் உளவியல் சஞ்சிகை
ஒன்று தொடர்ந்து வெளிவகுகின்
த்து என்றால் அது 'நான்' ஆகத்
தான் இருக்கும். இருபது வருடகால
மாக 'நான்' வளர்வதற்கு ஆசிரியர்
களும் சஞ்சிகையுடன் சம்பந்தப்பட்ட
வர்களும் அயராது உழை மத்த

2 உழைப்பே எனிப்பதை உணர்கினி
சென். இவ்வளவு காலமும் எவ்வாறு
வீருநடை போட்டு இருபது வருடங்களைக் கொண்டாடுகின்றதோ அதே
பேர்கள் இனிவரப்பொகும் காலங்களிலும் சிறப்பாக வெளிவர வேண்டும் என்பதே எனது அவா-

ஸ்ரீ - சபேசன்
மாங்குவம்

20 வயதை அடைகின்ற 'நான்' க்கு
என் வாழ்த்துக்கள். இனி வரும்
வயதில் நான் மேஜ மேலும் புதுப்
பொலிவுடன் மிலிர வேண்டும் என
வும் வாழ்த்துகின்றேன்.

- ச. ரி. குநந்தா

நானே, நான் உள்ளைச் சந்தித்தை
முதற் சந்திப்பு நீயும் நானும் அன்று
அழைதியான நூலை மண்டபத்தில்
மென்னமாகப் பேசிக்கொண்டோ
மல்லவா? அன்றே உன்னை என்
லீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்
என்ற எண்ணம் என் மனதில்
எழுந்து விட்டது. நீ அன்று தந்த
ரூபவரி, அதனால் ஏற்பட்ட நெருக்க
கமான தொடர்பு உள்ளைக் காலங்களை
தோறும் என் இல்லம் கூட்டி வர
வைத்தது. இன்று உன்க்கு இருபது
வயதாகிறது என்கிறாயே நீ
நடவொரு வண்ணமும் பொழுதொன்று
மேனியுமாக அழகும் அர்த்தமும்
பெற்றுப் புதுப் பொலிவுடன் காலங்களை
தோறும் வளர்ந்து நாட்டிற்கு நற்
சேவை புரிய என் நல்வாழ்த்துக்கள்.

V. றமணி
வரவு

நண்பனுக்கு ஒரு மடல்

வசந்தகம்
சுவாமியார் வீதி
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
1. 1. 94

அன்பு நண்பா!

20 வயது இளைஞன் “நான்” எனது 20-வது பிறந்த நாள் நினைவில் உன்னோடு தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அயர்சாத உழைப்பும், தளராத சிந்தனையும் கொண்ட முயற்சியில் கண்டியாற கரில் அப்ரீட்டியா குருமடத்தில் 1974 - ம் ஆண்டு “நான்” பிறந்தேன். எனதுவளர்ச்சிக்கு இலங்கையில் மட்டுமல்ல, வெளிநாட்டு வரசக ஒண்பர்கள் ஆதரவும் ஆலோசனையும், உதவியும், எதிர்பார்ப்புகளும், சீர்சனங்களும் கிடைத்தன. என்னை சிறு குழந்தையாக உருவாக்கி சீராட்டி, பாராட்டி, வளர்த்து, ஊக்குவித்து உலகுக்குத் தெரிவித்த உள்ளங்களை இன்றும் நான் என் மனக்கண்ணில் எண்ணிக் கொள்கிறேன்.

என்னை நாணாக ஆரம்பத்தில் உருவாக்க என்னை உருவாக்கிய வர்கள் பட்ட சீரமங்கள் கொஞ்சமல்ல. என்னை வளர்த்துதோக்கும் போது ஏற்பட்ட சலனங்கள், சபலங்கள், சவால்களை வெல்லும் மனப்பக்குவத்தை என்னை உருவாக்கியவர்கள் எதிர்கொண்டு வளர்த்து எடுத்தால்தான் இன்று நான் எனது 20-வது பிறந்த நாளைக் கொண்டாடுவும், உன்னோடு தொடர்பு கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது.

ஒரு புதிய வீட்டைக் கட்டி அதில் குடியேறி வாழும் போதுதான் அந்த வீட்டை கட்டும்போது கட்டியவர்களுக்கு ஏற்பட்ட சுமைகள் கிணிய சுவையாக மாறும். அந்த நிலைதான் என் நிலையாக இருக்கின்றது. என்னை ‘நான்’ எனும் கட்டிடமாக உருவாக்கியவர்கள் உருவாக்கத்தின்போது ஆரம்பத்தில் ஏற்றபட்ட இன்னல்களை மறந்து கீப்பொழுது இன்புறுகின்றார்கள். அவர்கள் இன்புறுகின்ற இந்த நேரத்தில் நீயும் அவர்களோடு சேர்ந்து இன்புற்று அவர்களுக்கு வாட்டுக்கள் கூறி, நன்றி கூறுவதோடு மாத்தீரம் நின்று விடாதே! “நான்” வளர்ந்து அதன் மூலம் நம் சமூகம் வளர், நம்நாடு வளர் என் நண்பனாகிய நி உனது பங்களிப்பை எண்குத் தா! “நான்” இருபது வயதை அடையும்போது. உன் ஆலோசனை என்னை நாணாக வாழுவதுக்கும். இதை எதிர்பார்த்தே உன்னையும் ஒரு நண்ப

நாக எண்ணி, மற்ற நண்பர்களின் காத்தோடு உன் னணயும் இணைக்க வேணு இருபதாவது வயதில் இம் மடலை உனக்கு எழுதி வைக்கின்றேன்.

நான் நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கின்றேன். அதில் நான் பல ஏழுத்தாளரைச் சந்தித்தேன். பலரை உருவாக்கினேன். பல ஏழுத்துப் பயிற்சிகள், பல கலையரங்கு நிகழ்ச்சிகள், புத்தக வெளி யிருஷீல், ஓலிப்பதிவு நாடாக்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், அறிஞக விழாக்கள், நாடகங்கள் என பலவற்றை நாடாத்தினேன். இத னால சமூகத்தில் இன்ல மறை காயாக இருந்த பலரின் அறிவு, ஆற்றல், திறமைகளை கொண்ர பல சந்தர்ப்பங்களை அளித்து, அவர்களை இனம் கண்டு, எமது சமூகத்திற்கு அவர்களி ன் திறமைகளை வெளிக் காட்டியுள்ளேன். இவற்றை மேலும் வீரியபடுத்தி செயல்ப்பட வேண் டிய தேவை இன்றும் எனக்கு உண்டு. அதனால்தான் என்னுடன் இணைந்து செயற்பட உன் ஆலோசனையும், ஒத்துழைப்பையும் இன்று எதிர்பார்க்கிறேன்.

எது 20 வருடவளர்ச்சியில் நான் சஞ்சிகை, வெளியீடுகள் என்ற வரிசையில் 23 வெளியீடுகள் வரை வெளியீட்டு உள்ளியல், அறிவியல், மொழியியல், மெய்யியல் சார்ந்த படைப்புக்களால் அறிவுப் பசிக்கு விருந்துகள் அளித்து வந்தேன். இதில் சாகித்திய எண்டலப்பரிசுபெற்றதையும் உனக்கு நினைவுட்டுகிறேன். இவற்றின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் உன்னைப் போன்ற பல இணையும் கரங்கள்தான் எனக்கு துணையாக இருந்தன.

இன்று தமிழ் உலகில் உள்ளியலில் வரும் ஒரே ஒரு உள்ளியற் சஞ்சிகை ‘‘நான்’’ ஆகத்தான் இருக்கின்றேன் என்று பல அறிஞர்கள் தமது கூற்றுக்கள் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். இதுதான் எனது ஒன்றதுவமாகவும் இருக்கின்றது. நான் வளர உழைத்த பல படைப்பாளிகள் இருக்கின்றனர். இவர்களின் பங்களிப்புகள்தான் பத்திரிகை, வாணையிலி, சஞ்சிகைகள் என்பனவற்றின் பாராட்டைப் பெறுவதற்கு பெரிதும் காரணமாய் இருந்தது. இவர்களுக்கு இத் தழுணதில் எனது இதயபூர்வமான நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் இவர்களின் பங்களிப்பு என் இளமை வளர்ச்சியில் என்ன நல்வழிப்படுத்தி ‘‘நான்’’ நானாக, ஆணவும் இன்றி ஆளுமையுடன் வளர எனக்கு உதவி செய்யும் என்னும் நம் கீர்க்கையோடும் நியும் அவர்களோடு சேர்ந்து துணை புரிவாய் என்ற என்னத்தோடும் சிந்தனையோடும் விடைபெறுகிறேன்.

—நன்றி—

இப்படிக்கு
உன் அன்பில் என்றும்
“நான்”

வயதுக்கு மீறிய
கல்விச் சுமையை சுமத்தினால் ...

அன்றை அல்போன்சு

இரண்டாயிரமாவது ஆண்டை
இன்னும் ஈர்முனிறு ஆண்டில்
எட்டவுள்ளோம். 3ம் நூற்றாண்டில்
வாசலை நோக்கி முன்னே
றிக்கொண்டிருக்கிறோம். கற்குகை
யில் வாழ்ந்த மனிதன் இன்று
நாகரீகப் பாதையில் பல காததூரம்
நடந்து வந்து, நல்லெயுகத்தில்
பல முன்னேற்றங்களைக் கண்டு
விட்டான். எழுத்தறிவில்லாத
அந்தக் காலம் மாறி, இன்று
எழுத்தறிவில்லாதவன் இல்லாக்
காலமாகக் கல்வியிலும், விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும்
நாம் வெகுவாக முன்னேறி
விட்டோம். எனவே, வெதுவேங
மாக விரைந்து முன்னேறும் இவ்வுலகிற்கு ஈடுகொடுத்துத் தம்
பிர்களைகளின் கல்வியில் அதீத
அடிக்கற வெலுந்தும் பெற்றோர்
நாம் பொதுவாக சந்திக்கிறோம்.
அதையும் சிறப்பாக எமது மன்னைச் ‘எதையிழப்பினும் கல்வியைப்
இழந்திடோம்’ என்ற கொள்கை
யுடன் செயற்படும் பெற்றோர்
களை அதிகளவில் காண்கின்
ரோம்.

இந்த பெற்றோர் தாம் கல்வி
 யில் செலுத்தும் இந்த அதீத கவ
 னிப்பு தமது பிள்ளைகள் களின்
 ஆரோக்கியமான வளர்ச்சிக்கும்
 ஆனுமையிருத்திக்கும் பெருமளவு
 இடையூராக இருப்பதை உணர்வ
 தில்லை. குறிப்பாக ஆரம்ப வகுப
 பில் கல்வி பயிறும் குழந்தைகள்
 இவ்விடயத்தில் - பெரிதம் பாதிப்
 படைகின்றனர் என்பதை சற்றும்
 கருத்தில் கொள்வதில்லை.

பாலமணம் மா றா த பிஞ்சும்
பாலகன் 6 வயதில் பள்ளி யு ஸ்
ருழூகிறான். 6 - 10 வயதுவரை
அவன் ஆரம்பக் கல்வியைப் பெறு
கிறான் மனித உடல் வளர்ச்சியில்
இரண்டாவது வளர்ச்சிக் கட்ட
மான பின்னைப் பரு வத்தை
அடைந்த இக்குழுமந்தை, அப்
ருவத்திற்கேயுரிய தனி பபட்ட
உடல், உள், தொழிற்பாட்டுத்
தேவைகளை நாடி நிற்கிறது.
வினையாட்டையும் மகிழ்ச்சியை
யும், சுகபாடிகளுடன் சேர்ந்து
மகிழ்வதையும் ஆப்பிள்ளை ஆவ
ாடன் எதிர்பார்க்கிறது. இவ்

வயதுக் குழந்தைகளின் உடல், உளத் தேவைகளுக்கேற்பவே கல்வி யியலாளர்களும் குழந்தையுள்ளிய வரளர்களின் ஆய்வு முடிவுகளுக்கிணங்க ஆரம்பக்கல்வி முறையை ஆடல், பாடல், விளையாட்டு முறைச்சாலை கூடியதாகத் திட்ட மிட்டுள்ளனர். இதற்கமையவே ஆரம்பக்கல்வி ஆசிரியர்களும் பயிற்றப்பட்டு, குழந்தைகளுக்குக் ‘கற்றல்’ கலிப்பின்றிக் கரும்பாக இனிக்கும் வண்ணம் கற்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆனால் இன்றைய பெற்றோர் எதிர்பார்ப்பது என்ன? பாடசாலைவிட்டு வந்ததும் பின்னளையின் அப்பியாசக் கொப்பியில் எத்தனை பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன வென்றே பார்க்கின்றனர். அது வெறுமனோயிருந்தால் ‘அங்கு ஒரு படிப்பும் நடப்பதில்லை’ என்று ஆசிரியர்களிடம் குறைப்பட்டுக் கொள்கின்றனர். எனவே ஆசிரியர்களும் இத்தகைய பெற்றோரைத் திருப்திப்படுத்தவே முன்னிகின்றனர். இதன் பயனாக, கயமாக இயங்கவேண்டிய சின்னஞ்சிறு மூளைகள் மாறி மாறி எழுத்து களும், பயிற்சிகளும் பதியப்படும் கணவிகளாக ஆக்கப்படுகின்றன. காலையில் ரியூஷன், பின்னர் பாடசாலை, மாலையில் ரியூஷன், இவில் வீட்டுப்பாடம். இப்படியே பிஞ்சகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ‘இந்த வருடம் ஆண்டு 5; ஸ்கோலஸ்பி’ என்ற கணமான வாரித்தைகள் பல பெற்றோரிடமிருந்து ஏக்கமாக வெளிவருவதை

நாம் கேட்டிருக்கிறோம். மரணவு எது இயல்பான திறமைக்கு இடமில்லை விடுத்து, ‘புலமைப் பர்சில்’ என்ற ஒரு பதத்துக்காக அவனைப் பல தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் மேலதிக விசேஷமாதிரிப்பரிட்சை வகுப்புகளுக்கும் (Model Paper Class) அனுப்பி அவனை எப்படியும் புலமைப் பர்சில் சித்தியெய்த வைக்க வேண்டும் எனப் படாதபாடுபடும் பெற்றோர் ஏராளம், தாராளம். ஒரு உயர்தர வகுப்பு (A/L) மாணவர்களுக்கு நிலையில் ஆண்டு 5 படிக்கும் பாலச்சனும் படிப்படுத்தப்படுகிறான். இவற்றை விட என்பிள்ளை எல்லாத்துறையிலும் மினிரவேண்டும்’ என ஒரே பின்னளையை நடனம், சந்தேகம், வாததிய இசை, எலக்டிக்யூஸ் என்று எல்லாத்துறைகளுக்கும் கலைத்துக்கலைத்து அவனைக் கணக்கை வைக்கின்றனர்.

இதன் பலன் என்ன? ஓய்வு இல்லை, உறக்கம் இல்லை, வினையாட்டு இல்லை. இவற்றுக்கெல்லாம் ஈடாக, இன்றைய போர்க்காலச் சூழ்நிலையில் வெறெந்தப் போருத்தோக்குச்சாக நெங்களும் இல்லாத சூழ்நிலையைப் பெற்றோர் தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். அனவுக்கு மீறிய சுமை, இந்தப் பிஞ்சகளின் மூளையில் தினிக்கப்படுகிறது. அனவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா? அன-

வக்கு அதிகமானது செயிக்க மறுத் தால் என்னாவது?

கல்வி அவனுக்குக் கசக்க ஆரம் பிக்கும், புத்தகம் பாரமாக மாறும், பாடசாலை வெறுக்கத் தொடர்கும். ஒப்பின்றி உழைத்த மூலையின் செயற்பாடுகள் குறையும். அடுக்குக்கான யயிற்சியின் (Drilling) விளைவால் சுயசிந் தனை மழுங்கடிக்கப்படும். சுறு சுறுப்பும் உற்சாகமும் குன்றும், சோர்வும் சோம்பலும் மிஞ்சம், கனியில் வெறுப்பே எஞ்சம்.

இந்நிலையில் இடைநிலைக்கல் வியின் ஆரம்பத்திலேயே பல மாணவர்களின் கல்வியூக்கம் குறைவதையும் கல்விச்செயற்பாட்டில் பின்னடைவையும் நாம் அவதானிக்க முடிகிறது. “என்ற மகன் போன வருஷம் ஸ்கொல ஷிப் எல்லாம் பாஸ் பண்ணியினவள்; ஆனால் இந்த முறை ஆண்டு இல் தமிழ், கணக்கு இரண் கூக்கும் Marks குறைவு” என்று பல பெற்றோர் அங்கலாப்பதை யும், புலமைப்பரிசில் சித்தியெய் திய பிள்ளை ஆண்டு 6 இல் குறைந்த புள்ளிகள் எடுப்பதை ஆசிரியர்கள் குறைப்படுவதையும் நாம் அனுபவித்தியாக அறிகிறோம். அதுமட்டுமன்றித் தனியார் கல்வி நிறுவனங்களால் தமிழ் இளைஞர் சமுதாயத்தில் படியும் கலாச்சாரச் சீர்கேடுகளின் சாயல் இன்றைய சிறுவர்களிடத்திலும் படிய ஆரம் பிப்பதைப் பாடசாலைகளிலேயே நாம் காணக்கூடியதாயுள்ளது.

எனவே, இந்நிலைமையைத் தவிர்க்க பெற்றோர், ஆசிரியர்களா சிய நமது பங்களிப்பு என்ன? பிள்ளையைச் சுயமாக இயங்கவிடுவோம்; அவனது சிந்தனையைத் தடைப்படுத்தி ஒரே திசையில் செலுத்தாமல் அதைப் பல திசைகளிலும் செலுத்த உதவுவோம், அவனது சிந்தனையை ஒரு வழிப் படுத்துவதை விடுத்து, அதை நல்வழிப்படுத்துவோம். தேவையான அளவு உறங்கவும், ஒப்பவெடுக்கவும் தரமான நன்றையில் நூல்களை வாசிக்கவும், குறிப்பிட்ட நேரம் சக குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவும் அவனுக்குச் சந்தர்ப்பமளிப்போம்.

பெற்றோரே! ஆசிரியர்களே!! வயதுக்கு மீறிய கல்விச் சுமையை இளஞ்சியாகளின் தலையில் கட்டி விடாதீர்கள். தேவையற்ற தினிப்புகளால் அவர்களின் சுயதிறன்களை, ஆற்றல்களை, சிந்தனைத் திறனை நசுக்காதீர்கள். தன் வழியே பயணம் செய்ய அவனுக்கு வழிவிடுங்கள், நீங்கள் அவனுக்கு வழித்துணையாகலாம், ஆனால் நீங்கள் தான் அவனது ‘வழி’ என்று ஆகாதீர்கள். தானாகக் கணியும் கணியே சுவையும் உயிரிச் சத்தும் நிரம்பியதாயிருக்கும்.

எனவே, இன்றைய பிஞ்சகளின் எதிர்காலம் ஆரோக்ஷியமானதாக, ஒளியமானதாக அமைய, சமுதாயத்தின் பெற்றோரும் ஆசிரியர்களும் பூரண பொறுப்பேற போம். □



வாழிய நீ

செல்வி. மேரி மன்றேகா பறுநாந்து
நெடுநதீவு

“நானே” உன்னை
வாழ்த்துகின்றேன்
வாழிய நீ
பல்லாண்டு.

காலரண்டில்
இரு முறை
நீ பிறந்து
என்னை மட்மோ ?
என்போன்ற
எத்தனை பேரை
உன்னில்
பிணைத்து விட்டாய்

இப்போது
புரிகின்றது
நீ நேசிப்பது
என்னை மட்மேல்ல என்று

உன் பிறப்பு
அறிந்ததும்.
முண்டியடிப்பேன்
மழலை உன்னை
முதலில் தூக்க
அங்கே தான்
அறிந்தேன்
ஆயிரமாயிரம் கரங்கள்
உன்னைத் தழுவி விட்டதை

மலருகின்ற
உன் இதழோ
மயக்கும்
என்னை மட்மேல்ல.....
மற்றோரும்
எனது “நானைத்”
தழுவ வரும்போது
அப்போது
என் மனதில்
ஏதோ
அனலாகித் தீ ஒன்று
பற்றித் தனியும்

உன் இதழை
மெஸ்ல திறந்தால்
இரு நிமிடம்
மெளனியாவேன்
அது தான்
நீ வைக்கும்
உளவியல் தேர்வு
பல தடவை
தோற்று விட்டேன்
பரிதாபப்பட்டு நீயும்
பரிவோடு மின்டும்
இரு தடவை
முயற்சி செய்
என்று சொல்வாய்.

உன்

அன்பு விழியின்

பார்வையால்

அள்ளிச் சென்றாய்

அறிவின் கடலில்

ஆழமே அறியாத

என்னை

காலை விடு என்றாய்

நீந்தவே தெரியாது

என்று தெரிந்தும்

என் முச்சத் தினை

யுழ்கடித்து விடுகின்றாய்?

நீ உன்

மழலைப் பேச்சால்

மன்மதனைப் போல்

வாசகர் வட்டத்தில்

வலம் வருவாய்

சிந்தனைச் சிறுகளை

ஒடித்து வந்து

கருத்துக் குறியலில்

பதித்து வைத்து

பறக்க விடுவாய்.

“நானே”!

இனியும் நி

மழலை அல்ல

இருபது வயதைத் தொட்ட

இளஞ் சிட்டு

ஏமாற்றி விடாதே

என்போல் உனக்காய்

காத்திருப்பவரை

இல்லாருசம் போஸ்

ஆண்டாண்டு நீ வளர்

என்றும் உன்னை – என்

இதயத்தால்

வாழ்த்துகின்றேன்.



இருவரல்ல ஒருவர்

கணவனும் மனைவியும் ஒன்றாகச் சேர்ந்து ஏறிகின்ற இரு மெழுகுவர்த்திகளைப் போன்றிருக்க வேண்டும். ஏனை கீல், அவை இல்லத்தை ஒளி யால் நிரம்புகின்றன. அல்லது ஒரே புக்கொத்தில் கட்டப்பட்ட இரண்டு அழகிய நறுமண முள்ள மலர்களைப் போன்று இருக்க வேண்டும். ஏனைகீல் அவை இல்லத்தில் நறுமணத்தைப் பரப்புகின்றன. அல்லது இணைந்து இசையக்கூடிய இரண்டு இசைக்கருவிகளைப் போன்று இருக்கவேண்டும். ஏனைகீல், இவை இனிமையான இசையால் இல்லத்தை நிறைக்கின்றன. இரண்டு நிருற்றுக்கள் ஒன்றாக இதைவது போன்று, கணவனும் மனைவியும் இருக்கின்றார்கள். இரண்டு ஊற்றுக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நிரோட்டமாக ஓடும் போது தான் ஆற்றல் சீறக்கின்றது.

பிள்ளை செக்கார்

வருத்தம் பாதி; வருத்துதல் பாதி!

நீரழிவு நோயிலும்
மனதின் தாக்கமுண்டு!

★ டாக்டர். செல்வி, நாகேஸ்வரி நாகலிங்கம் D. A. M.

- நம்மை வருத்தம் நோய்களில் நீரழிவும் ஒன்று. சிறுநீரில் சர்க்கரை அதிகம் இருக்கலூம், சிறுநீர் அதிகம் போவதும் இந்த நோயின் இயல்பு. நாளுக்கு நாள் உடல் தாதுக்களை இணக்கச் செய்து நாம்புத்தளர்ச்சி, சன்னி, கட்டி என ஏனைய நோய்களையும் விளைவுகளாகக் கி மரணத்துக்கும் வழி வகுக்கும்.
- நாமுண்ணும் உணவிலுள்ள சர்க்கரைச் சத்து நமது உடலில் உள்ள திசுக்களில் (Tissue) பயன்படுத்தப் படாமையே நீரவு ஏற்பட முக்கிய காரணம். இந்தச் சர்க்கரைச் சத்து இரத்த ஒட்டத்துடன் கலந்து உடலில் வெப்பத்தையும் சக்தியையும் கொடுப்பதற்கு, சதையம் (Pancreas) எனும் உறுப்பிலிருந்து பிறக்கும் இங்கவின் எனும் நீர் வேண்டப்படுகிறது. இது வேண்டியளவு சுரக்காதபோது நீரழிவு ஏற்படுகிறது.
- பரம்பரையாக இந்த நோய் வரலாம்; நடு வயதில் தேகம் அளவுக்கு மிஞ்சி பருப்பதனாலோ, சிறுநீரகம் (Kidney) தாக்கப்பட்டு உறிஞ்சும் தன்மை குறைவதனாலோ விளையலாம். கூடவே மனம் பாதிக்கப்படுவதனாலும் இந்த நோய் ஏற்படலாம் என பதனை நம்மில் பலரும் உணர்வதில்லை.

அளவுக்கு மிஞ்சிய மன அழுத்தம். இந்த நோய்க்கான நிலைமை களை உடலில் விளைவிப்பதனை ஆய்வுகள் காட்டும். அனுபவ தரிசனமாக நீங்களும் காணமுடியும்.

ஆக, எந்த ஒரு நிலைமையிலும் மனதை வருத்தி, புதிய புதிய உடல் வருத்தங்களைத் தேடிக் கொள்ளாதீர்கள். நோயென்று வந்த பின்பும் மேலும் மேலும் மனம் வருந்தி, அதனை அதிகரிக்காமல் உரிய

மருத்துவ பரிசோதனையையும் சிகிச்சைகளையும் சுனமாய் சேல் யுங்கள்.

நீர்மிவு நோய்களைப் பொறுத்தவரை, மனவருத்தம் வேண்டாதது; அதேபோல உணவு விடபத்தில் மனக்கடபோடு மிகமிக அவசியமானது. கண்டது கடியாது; ஆகாத இனிப்புகளையெல்லாம் தின்று வருத்தத்தை கூட்டாமல் அளவேராடு இருக்க வேண்டும். இது நோய் வராமல் தடுக்கும் வழியும் கூட.

எங்கள் மருதுவம் மருத்துவத்தில், பாலற்காய், சிறு குறிஞ்சா, மூல்லை, முக்ட்டை என சில முக்கிய மரக்கறி, இலவகைகள் இந்த நேரயாளர்களைப் பொறுத்தவரை சஞ்சிவியாக உயிர் காப்பன், நோய் தீர்ப்பன். இதற்கென சிறப்பான யோக பயிற்சிகளும் உண்டு.

மனதை இலோசாக, மகிழ்வுடன் வைத்து மனக்கட்டுப்பாட்டுடன் உணவையும் கவனிக்கும் பலர் இந்த நோயினைக் கட்டுப்படுத்தி நலமோடு வாழ்கின்றார்கள்; இவர்களது வரம்க்கையை ஏனையோரும் விண்பற்ற வேண்டும்.

நீர்மிவு நோயின் அறிகுறிகள் எப்படியிருக்கும்?
தொடர்ந்து சிறுநீர்கழிதல், அசாதாரண தாகம், வழுமைக்கு மின்சியபசி, தொடரும் நிறை இழப்பு, பார்வை மங்குதல், வெளிப்படையான பலவீனம், களைப்பு இதுவே அதிகமாக மயக்க நிலையுமாகலரம். தோலிலே தோன்றும் காயங்கள் தோன்றும் காயங்கள் ஆற நாள் எடுக்கலாம்.

இந்த நோயின் தாக்கங்கள் பற்றிய உணர்வு நம்பில் பலரிடை இல்லை யென்றே சொல்ல வேண்டும். அண்ணமையில் வெளியான மருந்து குறிப்பு ஒன்று, உலக குடித்தொகையில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டுமை அதிர்ச்சியான தகவல்களாக இருக்கின்றது.

இந்த மக்களிலும் இந்நோய் பற்றிய அறிவு, உணர்வு இல்லாத வர்களே பெரும்பாலானவர்கள், என்ற மற்றொரு செய்தியும் கூட சொல்லப்படும்.

இந்நோயின் பொல்லாத விளைவுகளை கருத்திற் கொண்டு, எங்களை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துவதுடன், இந் நோயின் காரணிகளை தவிர்த்தலும் இன்றியமையாததாகும். □



குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மைக்கான காரணிகளும் அதை நீக்கும் வழிகளும் -2

திருமதி. பி. எஸ். சின்னத்துரை

ஏனைய குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசல்

தான் திறமையற்றவன் தன்னால் எதுவுமே முடியாது என்ற எண்ணம் தோன்றவிடாது எதனையும் புச்சுந்து உண்ணாலும் முடியும் என ஊக்குவிக்க வேண்டும். எந்நேராமும் பிள்ளைகளைக் கோபித்துப் பேசுவது தவறு என்பதைப் பெற்றோர் உணரவேண்டும். குழந்தைகளை டட்டம்தட்டி குற்றவாகப் பேசுவதனால் உரிய நேரத்தில் தனினால் முடியாது என்ற மனப்பாங்குடன் தன் முயற்சியில் சித்தி பெறத் தவறுகின்றது. அங்கே அவனுக்கு தாழ்வு ணரவு தோன்றுகின்றது.

குறை கூறுதல்

(பொதுவாகக் குறை கூறுவதைத் தவிர்த்துப் பிள்ளைகளைப் புகழ்ந்து பேசப் பழகிக்கொள்ள வேண்டும்.) குழந்தை சின்ன விஷயங்களைச் செய்தாலும் கெட்டிக்காரன் எனப் புகழும்போது அக் கணிப்பை மீண்டும் மீண்டும் எதிர்பாத்து குழந்தை செயல்பட ஆரம்பிக்கும். மாறாக “உண்ணால் எதுவும் செய்ய முடியாது. மக்கு,” எனத்திட்டும் போது குழந்தை ஏக்கமுற்று நாளைடவில் தன்னில் தகணே தாழ்வுவர்க்கியை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர் பிள்ளையின் மனதில் நம்பிக்கை ஊட்ட வேண்டும். அவர்களின் நல்ல குணங்களைப் புகழ்ந்து பாராட்ட வேண்டியதுடன் ஊக்குவிக்கவும் வேண்டும். சின்னஞ்சிறு வயதில் ஊட்டப்படும் நட்பிக்கை அபாரச்தி வாய்ந்தது. இது தன்னப்பிக்கையை வளர்த்து பிற்காலத்தில் வாழ்வின் போராட்டங்களை விளையுடன் எதிர்த்துப் போராடக்கூடிய சக்தியை அளிக்கின்றது. குழந்தைகளைக் குற்றம்சாட்டிப் பேசுவதைவிட புகழுமொழிகள், தைரி யத்தையும், துணிவையும் வளர்க்கும் என்னாம்.

குழந்தைகளை அலட்சியப் படுத்தல்

பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் பாகுபாடு காட்டி, பாசம் காட்டாது வெறுத்து ஒதிக்குவது பாரதூரமான செயலாகும். யின்சு உள்ளங்களில் ஏக்கத்தின் சாயம் படிந்து தாழ்வு மனப்பான்றை தோன்றி அதனால் வேண்டத்தகாத செயல்களையும் செய்யப் பெற்றோர் காரண மாகின்றனர். இங்கு பிள்ளைகளின் நல்வாழ்வுக்கும் பெற்றோரே எதிரிகளாகின்றனர். சில சந்தர்ப்பங்களில் குழந்தை கற்பண உலகில் சஞ்சி சரித்து தம் உள்ளக்கிடக்கைகளைக் கூறும்போது பெற்றோரில் பலரை காது கொடுத்துக் கேட்காது அலட்சியப் படுத்தவதுண்டு. அது குழந்தைகள் மனதைப் பெரிதும் புண்டுத்திகின்றது. ஆர்வமாகக் கேட்டு அவர்களுக்கு மதிப்பளிக்கும்போது பிள்ளை தன் நம்பிக்கையும் தன்னில் சக்தி உண்டு என்று என்னையும் தொடங்குகின்றது. சில செயல்களை அல்லது சில பொருட்களைச் செய்துவிட்டுப் பெற்றோரிடம் காட்டும்போது அதைத் தமது வேலை கஸ்ததில் அல்லது வறுமையில் அலட்சியப் படுத்தவது தவறானதாகும், குழந்தையின் செயற்பாடுகளை அக்கறை யுடன் பார்த்து அவதானித்து ஊக்குவிப்புக் கொடுத்து வர வேண்டும். பெற்றோர் தம்மட்டில் அதிகம் அக்கறை கொண்டவர்கள் என குழந்தை எண்ண வேண்டும். இதுவே குழந்தையை அதிக கரிசனையுடன் சில கருமங்களை ஆற்றத் தூண்டும்.

தட்டிக் கொடுத்தல்

தோல்விகளைக் கண்டு பிள்ளை கலங்கும்போது தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் பெற்றோராக இருப்பது அவசியம். வர்த்தகையில் வெற்றி தோல்விகள் சகசமாக ஏற்படும். எப்போதும் வெற்றிபெற முடியாது. தோல்விகளையும், ஏமர்றங்களையும் சந்தித்தே ஆக வேண்டும் என்ற உண்மைகளை அவர்களுக்கு புகட்டி இவற்றைக் கண்டு கலங்காதிருக்கும் தனிமையைக் குழந்தைகளிடம் சிறுவயதிலேயே பெற்றோர் வளர்க்க வேண்டும். முதன் முறையில் முயன்று தோல்வி கண்டு. அடுத்த மீண்டும் முயலாது சோர்ந்து நம்பிக்கையிழக்கும் பிள்ளைகள் இன்று அதிகம் காணப்படுகின்றனர், இத்தகைய தாழ்வு மனப்பான்மைக் குப் பெற்றோர் பெரிதும் காரணமாகின்றனர்.

மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொடுத்தல்

“சந்தோஷமாகவும் மகிழ்வடனும் இருப்பவனது வருகை” இருட்டான் அறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தது போன்று பிரகாசத்தைச் சுற்று தரும் எனகின்றார் ரெபேட் லூயிஸ் ஸ்டெவன்ஸ். குழந்தைகள் சந்தோஷமாக இருக்கும் மகிழ்ச்சிக்குவத்தைப் பெற வேண்டும். தக்கதறியட்ட

தேர்விகள், கண்ணங்கள், அவமானங்களை நீலனந்து ஏற்நோழும் கலங்கிச் சோர்வாக இருப்பவன் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண முடியாது, வாழ்க்கையில் அனைவருக்கும் சிரிப்டத் தேவை. குழந்தை என்ன் சிரிது வாழும் குழந்தையைப் பெற்றோர், ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வீட்டில் அபைத்தியறந் தலை காணப்படி னும் குழந்தை நீங்களைற்றதாகக் காணப்படும். கூடிய பட்டும் பெற்றோர் குழந்தை பகிழ்வுடன் இருக்க ஏற்ற கழுகமான நிலையை வீட்டில் அனைக்க வேண்டும். எனைய பிள்ளைகள்ன் ஏட்டில் காணப்படும் பகிழ்ச்சிகரமான குழந்தை தனது ஏட்டில் இல்லையே னும் ஏக்கம் பிள்ளையின் மனதில் தாழ்வுணர்வை வளர்த்துவிடும்.

பலனை எதிர்பார்க்காது முயற்சிகளை மேற்கொள்ளப் பழக்குதல்

இது, “டலை தீர்பார்த்து உன் டடவையச் சேயாது” என்கின்றது. நான் நினைத்தது அனைத்தும் நடக்க வேண்டும் என்ற மனப்பான்மை குழந்தைக்கு இருக்குபோயானாலே அவன் வாழ்க்கையில் கல்டங்களையே அனுபவிப்பான். எதிர்பார்க்கின்ற பள்ளிக்கொத்தோது தாழ்வு பனப்பான்மை அவனை ஒட்டிக் கொள்கின்றது. குழந்தைப் பருவத்தில் இருந்தே பலனை தீர்பாராமல் கருமமாற்றும் மனப்பகுவத்தைப் பெற்றோர் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். பலனை எதிர்பார்த்து செய்தால் தன்படியே ஏற்படும். என்ற உண்மையைப் பிள்ளைகள் உணரவேண்டும். ‘போதும்’ என்ற பண்டிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இருப்பதைக்கொண்டு திருப்தியடையும் தன்மையைக் குழந்தைகள் பெறவேண்டும். பொதுவாகச் சிறுவயதில் இருந்தே இகையம், நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற களை களை விரும்பிக் கற்க ஊச்சு மீப்பின் குழந்தை தன் திறமையை வளர்த்துக் கொள்ளும். அதற்கு ஒருவித திருப்தி மனப்பான்மையும் ஏற்படும். குழந்தை, தன்னுளிடத் தாழ்ந்தவர் பலர் உலகில் இருக்கின்றார்கள் என எண்ணும்போது அதற்கு உற்சாகம் பிறக்கின்றது.

உலகில் அரைவசிக்கு மேற்பட்டவர்களில் தாழ்வுச் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு மேற்கூறப்பட்டவையே பிரதான காரணங்களாக அனைகின்றன. தாழ்வு மனப்பான்மை என்ற நோயை வளரவிடாது தடுப்பதற்கு நாம் தைரியமும் நம்பிக்கையும் கொண்டு நம்மிடமுள்ள சிறுசிறு குறைபாடுகளை தருமே ஏற்றுக்கொண்டு, மேற்கொள்ள வேண்டியவற்றை மேற்கொண்டு முன்னேறுவதன் மூலமும் அதே வழி வில் எம் குழந்தைகளை பயிற்றுவதன் மூலமும் தாழ்வு மனப்பான்மையை உலகிலிருந்து போக்க முடியும்,



மாற்று

— வளவை வளவன்

ஆசகத்தரித்திரத் தீயிடைவிழ்ந்து
 துடித்துத் தணலிடைவெந்து தினம்
 ஓசைப்படாதுகவன்று துயர் தனை
 சமந்து திரிந்திடும் மனிதா உள்
 வாசமிகுந்த உள்தி னுணர் வினை
 எண்ணிடவென்றும் நினைக்கிலாய்
 பேதமறிந்திடாப் பிடையை விட்டுளத்
 தொனிரும் உன்னை நிகாணமுன்வா.

கோபத்தீ முன் டெழுந் துன்னுளத்தைச்சுட்டு
 பொக்கி ஶழிப்பதை யேன்றெந்தாய் வரு
 பாவ நினைவுகள் இன்பநுஙர் வினைக் காட்வேதாலிந்த
 இன்பத் திற்கெங்கி உளமதைவிட்டு
 நாசம் புரிவதுணர்கிலாய் இதை ஏற்றிடா
 தின்ப மின்பமென்குதுன்பத்தில் வீழ்ந்துதுடிக்கிறார்
 நேசமா முன்னுளத் துள்ளெரளிதன்னை நீ
 எண்ணிடவென்றுமேன் எண்ணிடாய்.

பேராசை கொலை களவின் வாசல்இதை
 பேதலிக்கும் உன்னுணர் வில்மாற்ற
 ஒராசை கொள்ளுளத்தே அடிமனதில்
 உறங்குமுணர்வினைத் தூண்டு
 காரோடும் வாணாய்கலங்கிடூள்மனத்
 துணர் வில் இடம் விடலாமோ
 வேரொடு சரிந்துள விகற்பங்கள் விட்டுளத்
 துறங்கிடும் உள்ளுணர் வேற்பாய்.

உள்ளத்திலே ஓளிக் கிற்றென மின்னும்
 உள்ளமை உளப் பகுப் பாற்றலைநய்பு
 உள்ளத் துணர் வெனும் அன்பை அழுதெள
 எண்ணி எழுந்திட உன்னுளத்தைத்திற

தெள்ளத் தெளிந்து கிடக்கும் அகத்தினன
 முடிய பனித்துவித்திவலை கணமுந்து
 உள்ளத் துறங்கிக் கிடக்கும் ஒளித்தன
 ஆனுமைகொண்டெழு அகத்தினனமாற்று.

ஆனுமை அன்பு கருணை அகிம்சை
 என்றிடு நன்நெறியானிலுமுண் டிவை
 மாழுதலா லுன் மகத்துவம் மதிபோய்
 நாதியிலாத்துயர் நலிவுறச் செய்யும்
 வாழும் நெறிதனிலே உளந்தன்னை
 வளமுடைத் தாக்குலேயர் மானிடம்
 ஆனுமை ஆகுதல் கண்டுனக்குள்ளனத்
 தானுமைகொள்ள உளமதைமாற்று.

நால் நுகர்வு

“உளவளத் துணை”

நாலாசிரியர்:

எஸ். டேமியன் அ.ம.தி.

விலை: 65/-

இந்துால் உளவளத் துணைப் பயிற்சி
 பெறுபவர்களுக்கும், மக்கள் தொண்டு
 களில் ஈடுபடும் மருத்துவத் தாதிமார்;
 குடும்ப நல சேவையாளர், மற்றும்
 சுகாதார ஊழியர், ஆசிரியர், அரசு
 சார்ந்தி, அரசு சார்பற்ற நிறுவனங்
 கள், சமூக ஸ்தாபனங்கள், குருமார்
 போன்ற எல்லாவித அடித்தள சேவை
 யாளர்களுக்கும் பாடநூலாக அமை
 யும்.

Dr. த. ஜெ. சோமசுந்தரம்
 B.A., M.B.B.S, M.D. (Psychi.)

உள் ஆரோக்கிய பிரச்சனைகளும் அவற்றை எதிர் கொள்தலும்

ந. கனகரத்தினம்
விவிவரயாளர்
தாதிகள் பயிற்சித்துறை
யாழ். மருத்துவமனை

ஆரோக்கியமே உயிர் துடிப்பு நிறைந்த சமுகத்தின் செல்வமாகும். நாம் யாவரும் எமது உடல், உள், சமூக, ஆண்மீக அம்சங்களில் அதியுயர் நிலையினை அடைவதற்கு விரும்புகின்றோம். இன்றைய பேர்க்கால சூழ்வினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது ஆரோக்கிய அம்சங்களில் உள் ஆரோக்கிய அம்சத்திற்கு கூடிய முக்கியத்துவம் வழங்க வேண்டிய நிலையுருவாகியுள்ளது. இதை மனோ வைத்தியர்கள், உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்பிரச்சனை சம்பந்தமாக மக்கள்வடிய விழிட்டுணர்ச்சியை ஏற்படுத்த முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரெண்டநர்ஸ் யுத்தத்தின் காரணமாக, குறிப்பாக வடக்கு சிழக்கு வாழ் மக்கள் நாளாந்த வரழிக்கை தேவைகளின் பற்றாக்குறையுள்ள, ஆரோக்கியத்தினி எவ்வா அம்சங்கள்லும் பாதிப்பினை ஏற்படுத்தி, நிலைகளைத் தோற்றுவித்து, அதன்மூலம் உள் ஆரோக்கியத்தின் தங்கத்தினை வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையானது அடுத்த வரும் எமது பாய்ப்பரைகள் பேல் உள் ஆரோக்கியம் சம்பந்தமான பல்வேறு நெருக்கடிகளை ஒழுத்துவதுடன் இன்றைய எமது சமுதாயத்தின் மீதும் வலுவான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனவே இச் சந்தர்ப்பத்தில் எமது, எதிர்கால சந்ததியிலைதும் தேவைகளைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட தனிப்பில் பெருத்தமானதேன என்னுகிறேன்.

உள் ஆரோக்கியம் என்று ஒரு தனிப்பனிதனுக்கும் அவன் வாழும் குழந்தைகளுக்கும் உள்ள சமூகமான சமீந்னத்தன்மையை குறிக்கின்றது. உள் ஆரோக்கியாக வாழும் ஒருவர் பின்றுவரும் தனிமைகளை கொண்டிருப்பார்.

ஏ) இருக்கின்ற வசதிகளுடை மகிழ்வுடனும் திருப்பதியுடனும் வரழிவார்.

- ஆ) கஷ்டங்களையும், இழப்புகளையும், விரக்தி நிலைகளையும் எதிர் நோக்கும் சக்தி உடையவராய் இருப்பார்.
- இ) தன்னைச் சார்ந்த மற்றவர்களுடன் அமைதியாக வாழ்வார்.
- ஈ) தான் மட்டும் மகிழ்வுடன் வாழ்ந்து, தன்னைச் சார்ந்த மற்றவர்களையும் தன்னால் இயண்ற வரை சந்தேரங்களை வாழ வைப்பார்.
- ஊ) தன் கலைச் சாரத்திற்கு ஒப்பான அறநெறி ஆத்மீக ஒழுங்கு களைக் கடைப்பிடிப்பார்.
- எ) தன் ஆற்றல்களைய் பற்றி குறைத்து அல்லது கூட்டு மதிப்பிடமாட்டார்.
- ஏ) தன்னுடைய குறைபாடுகளை ஏற்றுக் கொள்ளுவார்.
- ஐ) ஏனையோருடன் சேர்ந்து வாழ்வார்.
- ஓ) வாழ்வின் சாதாரண தேவைகளை நிவர்த்தி செய்யும் ஆற்றலைக் கொண்டிருப்பார்.
- ஒ) தனினைப் பற்றி சிந்தித்து சொந்த தீர்மானங்களை எடுக்கும் வல்லமை உள்ளவராக இருப்பார்.

இத்தகைய தன்மைகளை கொண்டு வாழும் ஒருவரின் உள்ஆரோக்கியம் பற்பல காரணங்களினால் பாதிப்பட்டயலாம். இதனால் அவன் உள் நோய்க்கு ஆலாகலாம். இத்தகைய காரணங்களை நாம் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

- 1) யுத்த நிலைகளும், அதன் விளைவுகளை அழிவுகளும், அளர்த்தங்களும், இழப்புகளும், இறப்புகளும், பயழும், பதட்டமும், பதகளிப்பும் இருத்தல்.
- 2) அடுத்தடுத்த உண்டாகிய இனக்கலவரங்கள் அது தொடரி பால உயிர், உடைமை இழப்புக்கள். இவற்றால் ஏற்படும் விரக்தி நிலை.

- 3) இளைஞர்கள் சித்திரவகைத்துக் குளிளாக்கப்பட்டமையும், பெண்கள் மாண்பங்கப் படுத்தப்பட்டமையும்.
- 4) குடும்ப அங்கத்தவர்கள் பலவேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தமை, இதன் விளைவுகளான புத்திர சேரகம், முதியோர் பராமரிப்பின்மை, இவ்வையில் தாயன்பை இழுத்தல். புதுச்சூழலுக்கு தம்மைத் தயார் செய்தல் போன்றன.
- 5) மக்கள் அகதியானமையும் அகதிமுகாம் வாழ்வும்.
- 6) இளைஞர்களிடையே குழுமோதல், பலாத்காரங்கள், பழி வரங்கல்கள், கொலைகள் என்பன.
- 7) சமய ஆத்மீக நெறிகளில் இளைஞர்களிடையே நம்பிக்கையின்மை உண்டாகியிருக்கும்.
- 8) இரத்த உறவுத் திருமணங்கள்.
- 9) மூலையின் செயற்பாட்டில் மாறுதல்களை தொற்றுவிக்கும் காரணிகள்: உதாரணம்: மூலைக்காயங்கள், மலேரியா போன்ற தொற்று நோய்கள், போதைவஸ்து மதுசார பாவனை, பேசாக்கு குறைபாடு என்பன.
- 10) சிதனப் பிரச்சனை, சாதிப்பாகுபாடு, குடும்ப அங்கத்தவர்களிடம் புரிந்துணர்வின்மை பாரம்பரியமான குடும்ப அமைப்பில் மாற்றம்.

இத்தகைய காரணிகளால் ஒருவரின் உள் ஆரோக்கியம் பாதிப்படைந்து, உள்நோயாளி ஆகின்றார். இந்த உள் நோயாளியின் எண்ணம், உணர்திறன், நூபகம், புவனுணர்வு, நிதானம் ஆகியவற்றில் ஆசாதாரண மாற்றமும், இதனால் அவரின் பேச்சிலும் நடத்தையிலும் மாற்றமும் ஏற்படுகின்றன. இந்த மாறுதல்கள் அவரிலோ, அவரைச் சார்ந்த மற்றையோரிலோ அல்லது இருபகுதியினரிடமோ துணிபத்தையும் வகுந்துதலையும் தொற்றுவிக்கும். இது மற்றவர்களின் உறவில் தொந்தராவிஷையும் உண்டாக்கும்.

எனவே உள் நோயாளியை நாம் நன்கு பராமரிக்க வேண்டும். ஆனால் சாதாரண நோயாளிகளை பராமரிப்பதைப் போல உள் நோயாளிகளை எம் சமுகத்திலே அக்கறையோடு நாம் பராமரிப்ப தில்லை. அவர்களை ஒதுக்கி வைத்து வேண்டா வெறுப்போடு பராமரிக்கின்றோம். இதற்கும் ஒரு சில காரணங்கள் உள்ளன.

1. உள் நோய்க்கால் காரணங்கள் பற்றி நாம் கொண்டிருக்கும் அபிப்பிரயமானது தவறானதாக இருக்கின்றது. உள் நோய்கள் பேய், ஆவி, செய்வினை, குனியம் என்பவற்றாலும் தெய்வப் பழி, கிரக நிலை என்பவற்றாலும் உண்டாவதாக என்னுடைன்றோம். இதன் காரணமாக இதற்கான வைத்தியமும் அறியாமை, பயம், தவறான எண்ணக்கரு, பிழையான அபிப்பிராயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தேர்ந்தெடுக்கப் படுகின்றன. எம்மிலே பலர் உள் நோய்களைக் குணப்படுத்துவதற்காக செய்வினை, குனியக்காரர்களையும், மந்திரவாதிகளையும், குறவிலித்ததைக் காரர்களையும் கொண்டு பூசைகள், செய்வினை குனியம் எடுத்தல், எதிர் குறவிலித்ததைச் செய்தல், வழிபாடு போன்றவற்றில் ஈடுபடுகின்றோம்.
2. எம் சமூகத்திலே நாம் உள் மருத்துவ சேவைகளை விவக்கி விடுகின்றோம். எம்மிலே பலர் தமது சமூகத்திற்கு பயந்த தமது உறவிளர்களுக்கு உள்நோய் வரும் போது அவர்களை உள் மருத்துவ மனைகளில் அனுமதிப்பதற்கு பயப்படுகின்றோம். ஏனென்றால் உள் மருத்துவ மனைகளில் ஒருவர் சேர்க்கப்பட்டால் எம் சமூகத்தினால் பைத்தியம் என அவருக்கு முத்திரையிடுவதே காரணமாக இருக்கின்றது.
- 3) உள்நோய் சிகிச்சை நீண்டநாள் தொடர் சிகிச்சையாக அமைவதால் இச் சிகிச்சையை பெறுவதற்கு நாம் பொறுமையற்றவர்களாக இருக்கின்றோம்,
- 4) எம் சமூகத்திலே பாரிய உள் நோய்களினால் பாதிப்படையும் உள்நோயாளர், தமக்கு உள்நோய் உண்டு என்பதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்.
- 5) உடல் நோயினை போல உள் நோயினை பரிசேதனைகள் மூலம் இலகுவில் இனங்கள்டு சிகிச்சை அளிக்க முடியாதுள்ளது.

மேற் குறிப்பிட்ட காரணங்களோல் எம் சமூகத்திலே உள் நோயாளியை பராமரிப்பதும், ஆரம்ப நிலையிலேயே இனங்கள்டு சிகிச்சைக்குட்படுத்துவதம் கடினமானதாக இருக்கின்றது. இக்காரணத்தினால் உள் நோயாளர்களின் எண்ணிக்கை எம் சமூகத்திலே கூடுவதுடன் அது பலவேறு சமூகத் தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றது.

எனவே உள் நோய் பற்றிய எமது சமூக கண்ணோட்டத்திலும், எமது மனப்பான்மையிலும் மாற்றம் ஏற்படவேண்டியது மிக அத்தி

யாவசியமானதாகும். எமது மனப்பான்மையில் மாற்றத்தினை கல்வி, ஊக்குவிப்பு, தண்டனை எனும் மூன்று வழிமுறைகளினால் ஏற்படுத்தலாம். இவற்றில் ஊக்குவிப்பும், தண்டனையும் தற்காலிக மனப்பான்மை மாற்றத்திற்கே வழிவகுக்கும். எனவே உள் சுகாதாரக் கல்விப் போதனைக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்குவதன் மூலமே இப்பிரச்சனைக்கான சாதகமான மனப்பான்மை மாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தலாம்.

அத்தோடு எமது சமூக அமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற உள் ஆரோக்கியத்திற்கு வலுவூட்டும் சில அம்சங்களை கருத்தில் கொள்ளவும் வேண்டும்.

- 1) எம் சமூகத்தை பொறுத்தவரை எமது குடும்ப அமைப்பானது கூட்டுக் குடும்ப அமைப்பாக இருக்கின்றது. அத்தோடு எமது கிராமிய மக்களிடையே பல்வேறு வேறுபாடுகள் நிலவிய போதும் சில அம்சங்கள் அவர்களை ஒன்றிணைக்கும் சக்திகளாக விளங்கி வருகின்றன. எனவே எமது சிராமிய வாழ்வில் நம் ஒருவருடன் ஒருவர் உரையாடி எமது நெருக்கடிகளையும், குறை நிறைகளையும் அண்ணியோன்னியமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
- 2) எமது சமூகத்திலே மதகுரு, ஆசிரியர், பெற்றோர், பெரியோர் ஆகியவர்கள் சமூக முன்னோடிகளாகவும், வழிகாட்டிகளாகவும் இருக்கின்றனர். இவர்களை எமது வரம்பின் வழிகாட்டிகளாக பயன்படுத்த வேண்டும்.
- 3) மரணச் சடங்குகள் போன்ற நிகழ்ச்சிகளில் எமது துக்கத்தினை வெளிப்படுத்தி மனோவெழிச்சி தாக்கத்தினை குறைக்கவேண்டும்.

இவ்வாறாக நாம் எமது சமூகத்திலே உள் சுகாதாரக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தும், எமது சமூகத்திலே இருக்கின்ற உள் ஆரோக்கியத்திற்கு வலுவூட்டும் அம்சங்களை கருத்தில் கொண்டும் வாழ்ந்தால் எமது சமூகத்தில் உள் ஆரோக்கியப் பிரச்சனைகளை எதிர் கொண்டு முன்னேறலாம்.

உள்வியல் அறிவினை பகிர, உங்கள் பகுதியில் உள்ள பொது நிறுவனங்கள் மூலம் உள்வியல் கருத்தரங்களை நடாத்த எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

‘நான்’ ஆசிரியர்குழு

படிப்பும்
 பட்டமும்
 பாசமும் எல்லாமே
 வாத்திரமாகவே
 மனதில் அடக்கி
 இவ்வுலகில்
 நானோர்
 பொறுப்பதிகாரிபோல்
 பொம்மையாய் இருந்து
 சட்டை பேரட்ட
 சட்டம்பி வாழ்க்கை...



சிரிப்பும்
 அழுகையும்
 சிந்திடா வண்ணம்
 அடக்கும் மனிதனின்
 அழுக்கம் ஓர் நாள்
 எரிமலையாகவே
 வெடித்திட்ட போது ...

எல்லோரும் என்னையே
 ஏனமாய்ப் பார்த்தனர்
 பேசவும் தெரியா
 ஏசவும் முடியா
 என் நிலை எனக்கே
 குளப்பஸாய் இருந்தது.

அடக்கிவைத்தவை
 அடங்காமலே விஞ்சி
 எடுத்த எடுப்பிலே
 ஏதேதோ பேசின

சுமைகள்

இ.குணாளினி

சிரிப்பும்
 அழுகையும்
 மாறிமாறியே
 சிந்திய வண்ணம்
 சிதறிய வார்த்தைகள்

என்னிலை கண்டோர்
 ஏனம் செய்தனர்
 ஏற்க மறுத்தனர்
 பார்த்துச் சிரித்தனர்
 பரிகாசம் புரிந்தனர்

கூட்டமுகூடியே
 சாற்றினர் புதிதாய்
 பைத்தியம் என்றோர்
 புதிய பட்டத்தை

பார்த்துச் சிரிக்கவே
 பலரும் கூடினர்
 பட்டமும்
 படிப்பும்
 பாசமும் இன்றி
 சிந்திக்காதவர்களின்
 சிரிப்பொலிகளாலே
 பட்டமரமானேன்
 பாருக்கே குமையானேன்.

மாற்றத்தில் ஏற்றத்தைக் காண்போம்

— அன்பின் சந்தியோகு
முருங்கன்

இளைஞர் வாழ்வினை நாம் விரிகின்ற மொட்டுக்களுக்கு உவமிக் கலரம். அவை விரிந்து மணம் பரப்ப ஆயத் தமாக இருப்பது போல்தான் இளமை நிலையும் இருக்கின்றது.

இந்த நிலையில் அவ்விளம்மெட்டு பூச்சிகளின் தாக்கத்தாலோ அல்லது அச்செடியின் ஆணிவேரில் ஏற்படும் தாக்கத்தினாலோ மலராமற்போய்விடலாம். இந்த நிலைதான் எம் இளைஞர் வாழ விறும் வாழ்வைத் திசை திருப்பும் காரணியாக மாறுகின்றது. அதாவது, பல்வேறு கவர்ச்சி களுக்கு அடிமையாகவோ, புகைத்தல், போதை பேர்ஸ்ற் தீய நாட்டாங்களால் கவரப்பட்டோ, இன்னும் பெற்றோரின் கண்டிப்பின் காரணமாகவோ, பரிட்சையில் தோல்வி, வேலையின்மை காரணமாகவோ அவன் கொண்ட குறிக் கோள் திசைமாறலாம்.

எனவே இதோ விரியப் போகிறது எனவழங்கு, இதோ நான் மஸ்ந்து மணம் பரப்ப

போகிறேன் என்று இருந்த அவனது எண்ணைக்கோட்டைகள் சரிந்து விழுவதனால், தான் கொண்ட நேரிய பாதை அனைத்தையும் விட்டுவிட்டுத் தான் விரும்பாமல், தீமைகளுக்கு அவன் அடிமையாகிறான். இது மட்டுமன்றி, பெற்றோரின் நிலை, குடும்பப் பொருளாதாரம், சமூகநிலை, சமூகத் தினரின் பார்வை என்பவையும் அவன் வாழ்க்கைப்பாதையை மாற்றிவிடலாம். அவ்வாறு அவன் மாறினால் “சாது மிரண்டாற்காடு கொள்வாது” என்பதுபோல் அதன் விளைவுகள் பயங்கரமானவையாக முடியும்.


ஆகவே செடிக்கு மருந்திட்டு, உரமிட்டு ஆரோக்கியமான மலரைப் பெறுவதைப் போல, இளைஞர்களுக்கும் நல்லபாதை காட்டி அவர்களது கஷ்டங்கள், கவலைகள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெற்றோர் முதலிடம் வசிப்பதுடன் ஆசிரியர்களும், நண்பர்களும், என் சமூகத்தினரும்கூட அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அவனுக்கு கொடுக்கவேண்டிய உரி

மைகளையும், கட்டமைகளையும் கொடுக்கும் போது அவன் முழு மலராக, அழகான, ஆரோக்கிய மான மலராக மலர்ந்து மனம் பறப்புவான்.

அதுமட்டுமல்ல, பூஞ்செடி யின் பக்கவேர்கள் நிலத்திலிருந்து பெறப்படும் பச்சையையும், நீரையும் உறிஞ்சிச் செடியினைச் செழிப்புறச் செய்வது போல், இளைஞர் ஒவ்வொருவரும் தன்னைத்தானே உணர்ந்தவர்களாக நல்லவற்றையும், தீவற்றையும் பகுத்தறிந்து நல்லவற்றைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் பெரியோர் கூறும் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து அவர்களை மதித்து வாழுவதும், தான் போகும் பாதை சரிதானா என்பதை நன்கு அறிந்தும், தன்னைத் தானே சீரிருத்தவேண்டும்.

வேர்கள் ஓய்வெடுத்தால் செடி செழிப்புறாது. எனவே, இளைஞர் ஒவ்வொருவரும் சோம்பல், பொறாக்கம, நாள் ஏன் செய்வேண்டும்? என்ற என்னைகள் போன்றவற்றைக் கைவிட்டுத் தன் வாழ்வுக்குத் தானே பொறுப்பாளி என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். இதை வர்த்தையில்லை வாழும் போதுதான், வாழும் வாழுவுபயன்தரும் ஒன்றாக கமாறும். எனவே மாற்றம் இல்லாவாழுக்கை ஏற்றவில்லை வாழுக்கையாகும் எனிபதற்கொப்ப வளமான வாழுக்கையின் தோற்றம் மாற்றத்

திலே யிலிரு முடியும் என்பதை உணர்ந்து இளைஞர்கள் வாழ்ந்தால் அவர்களுடைய வாழ்வில் ஏற்றத்தைக் காண்பார்கள்.



நான்



எல்லைக்களில்லாத உலகில்
நான் இறு துளி,
எனக்கு
எல்லைக்கஞ்சு.



நான்
என்னைப் போலிருக்கிறேன்
முகமுடி எதுவும்
எனக்குத் தேவையில்லை.



நான்
என்னை ஆள்கிறேன்
எனது ஆளுமை
வளர்க்கப்படுகின்றது.



நான்
தத்துவஞானி
ஏனென்றால்
என் வாழ்வே தத்துவம்.



நான்
குரங்கிலிருந்து
பிறக்கவில்லை;
ஏனென்றால்
நான் மனிதன்.



— உதயசூரியன்

கவலையின்றி வாழ்தல் II

★ கோகிலா மகேந்திரன்

எம்மைத் தாக்கும் யுத்தம் தொடர்ச்சியாகப் பல வருடங்கள் நடைபெறும் இச் சூழலில் பெருந் துண்பங்களை தாங்கமுடியாத கவனங்கள் அனுவித்ததலை மனிதர்கள் எம்மைச் சுற்றி வழிகிறார்கள். எம் மில் பலர் அவர்களைச் சந்திக்க விரும்புவதில்லை. அவர்களின் கதைகளைக் கேட்க விரும்புவதுமில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓழு நேர்ந்த துண்பக் கதைகளை அவர்கள் கூறுவதை நாம் உற்றுக் கேட்போமானால் எமக்கு ஒரு நூனம் உண்டாகும் “நாம் பல சந்தர்ப்பங்களில் சிறுசிறு பிரச்சினைகளுக்கெல்லாம் பெருமளவு தன்பட்டேமே! இதுவால்வேர உண்மையான துண்பம்?” என்ற சிந்தனைதான் அந்த நூனம்!

“நான் திருப்பணம் செய்த புதிதில், எமது சமையற்காரர் சமைத்த உணவு திருப்தியாக இல்லை என்று பெருமளவு கவலைப்பட்டேன். ஆனால் இப்போது, அப்படி ஒன்று நடக்குமாயின் தோளை உதறி மிக இலோசாக அதை பறந்து விட நான் ஆய்த்தம்” என்று தனது நாவில் ஏழுதுகிறார் எலியனர் ரூஸ்வெல்ட் (Eleanor Roosevelt).

எமது வீட்டைச் சுற்றிக் கூண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் போது நாம் நுள்பு கடிப்பதைப்பற்றி நினைப்பதில்லை அல்லவா? பெப்போதுமே அப்படியான சிறு சிறு விடயங்கள் பற்றிக் கவனலைப் படாதிருந்தால் என்ன?

நிசழ்தலை விதிகள் பற்றிய சரியான விளக்கமின்மை காரணமாகவே நாம் பல சந்தர்ப்பங்களில் தேவைக்கு மஞ்சிய பயமும், பதற்றமும் கவனையும் அடையின்றோம். “மிக மிக அரிதாக நடைபெறுகின்ற சில விடயங்களுக்கு மனிதர்கள் அதிகம் பயப்படுகிறார்கள்” என்ற உள்ளிடல் உண்மையை வைத்தே உலகில் பல இன்குரன்ஸ் கம்பனிகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன. யாழிப்பாணத்தின் வான்பரப்பில் ஒரு “கப்பர்சோனிக்” விமானம் வைத் தொடங்குகிறது. அதன் சத்தத்தைக் கேட்ட உடனடியே எங்களில் பலர் மிகுந்த பதற்றம் அடைகிறோம். வரை விட்டுக் கதறுகிறோம், ஒடுக்கிறோம், மிகுந்த பரப்பட்டு அடைகிறோம்.

சுப்பர் சேனிக் தாக்குதலால் சிறு குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை பல மனிதர்கள் இறந்தது உண்மைதான். ஆனால் இப்பேரது சுற்றுகின்ற இந்த விமானம் ஒரு குண்டைப் போடுமாயின் நான் அதனால் நேரடியாகத் தாக்கப்படுவதற்கு உரிய நிகழ்தகவு என்ன? என்ற கேள்வியை நாம் எமக்குள்ளே கேட்டு விடையைப் பெற்றுக் கொண்டால், எமக்குள்ள அதிகமான பயம், பதற்றம் நீங்கிவிடும். ஒரு குண்டினால் பத்துப்பேர் இறப்பர் என்று நாம் ஏற்றுக் கொண்டாலும், யாழ்ப்பாணத்தின் ஏதோ ஒரு பகுதியில் விழப்போகிற இந்தக் குண்டினால் நான் தாக்கப்படும் நிகழ்தகவு ஏற்ததாம் ஒரு லட்சத்தில் ஒன்று மட்டுமே என்பது புரியும் போது நாம் நிதரணத்திற்கு வந்து பாட்டினை நாம் தேடிக் கொள்ளலாம், பங்கருக்குள் போகலாம் அல்லது பாதுகாப்பான ஓர் இடத்திற்கு நகரலாம். ஆனால் நிச்சயமாக அதிர்ஷ்டியால் இறந்துபோகமாட்டேன்!

தவிர்க்க முடியாத அல்லது எமது கட்டுப்பாட்டுக்குள் அடங்காத ஒரு விடயத்துடன் ஒத்துழைப்பது அல்லது அதை ஏற்றுக் கொண்டு விடுவது என்பது கவலையின்றி வாழ்வதற்கு அவசியமான மற்றொரு பண்பாகும். வில்லியம் ஜேம்ஸ் என்ற தத்துவவியலாளர் சொல்வார் “தூர் அதிர்ஷ்டத்தை வெற்றி கொள்வதன் முதலாவது படி நடந்து முடிந்த விடயத்தை ஏற்றுக் கொள்வதுதான்” என்று.

பக்கினிலூரம் அரண்மனையின் நூல் நிலையத்துக்கு முன்னால் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் எழுதித் தொங்க விட்டிருந்த வார்த்தைகள் இவை “புளித்துப் பேசன பால் நல்ல நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காகவோ, சந்திரனைப் பிடித்துப் பூ மிக் குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவோ அழாதிருக்க நான் படிக்க வேண்டும்”.

ஆம் எம்மைச் சந்தோஷமாகவோ, துக்கமாகவோ வைத்திருப்பது சூழல் கராணிகள் அல்ல! அந்தச் சூழலுக்கு நாம் எப்படி மறுதாக்கம் காட்டுகிறோம் என்பதில் தான் எமது மனோ நிலை தங்கியின்னது. “சொர்க்கமும் நரகமும் உனக்குள்ளேயே இருக்கின்றன” என்றார் யேசுபிரான்.

எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று நாம் கருதுகிற சம்பவங்கள் கூட, அவை நேர்ந்து விட்டால்... எம்மால் சுமந்து கொள்ளக்கூடிய சுமைகளைக் காறும். எமது உள் வலிமை நாம் நினைப்பதை விடப்பலமானது.

புத் பாகிங்ரன் என்பவர் சொன்னார், “வாழ்வு எனக்கு என்ன அடைப்பிதைத் தந்தாலும் நான் ஏற்றுக் கொடுவேன். ஆனால் குருடன்

ஆவதை டட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது’ என்று இவ்வாறு சொல்லிய சில வருடங்களின் பின் அவர் தம் பார்வையை இழந்தார். தற்கொலையா செய்து கொண்டார்? இல்லை பார்வை போன பின் அவர் சொன்னார், நான் இப்போது என் மனத்தால் உலகைப் பார்க்கிறேன் - அது பரவாயில்லை ஏனெனில் நாம் மனத் தால் தானே வாழ்கிறோம்’!

ஆம்! இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும். தீர்வு இருக்குமாயின் அதனைக் கண்முனைவோம். தீர்வு இல்லையாயின் அது பற்றிக் கவனப்படாதிருப்போம்.



മെല്ലச് ചിരിയുങ്കൾ.

‘பல் டாக்டர் இருக்கிறாரா?’

‘இல்லயே இப்பதான் கண்ணோ
என்று கண் டாக்டரைப் பார்க்கப்
போனார்,

‘அப்படியா, வந்ததும் கண் டாக்டர் பஸ் வலி என்று வந்துட்டு போனார் என்று சொல்லு’

?...?...?

* சிறுக்கதை

இப்படியும்

மனிதர்கள்

★ தமிழ்நேசன்

வானம் பெருமுச்சு விடு
வதைப்போல மெல்லிய தென்றல்
மிதநிதுவந்து தமிழினியின்
உடலைத்தழுவிச் சென்றது. அவன்
விழிகளில் இருந்த விழாத கண
ஸீர் கண்ணாடியாய்ப் பளபளத
தது. நேற்றுடன் அவன் நம்பிக்கை
கள் எல்லாம் நிர்மலமாக்கப்
பட்டு விட்டன. சிறகு இரண்டை
யும் வெட்டிவிட்டுப் பறக்கும்படி
ஒரு பறவையைப் பலவந்தப்படுத்து
கிறார்களே அதைப்போலதான்
இந்த மனிதர்களும் இவனை
வரமும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்.
உடலில் உயிர்மட்டும் ஒடியிக்கொண்ட
ஷிருப்பதால் அது வாழ்வாக ஆகி
விட முடியுமா என்ன? உடல்
வருத்தத்திற்கு மருத்துவ மனை
கள் பல உண்டு. ஆனால் மன
வருத்தத்திற்கு எங்கே மருந்து

கொடுக்கிறார்கள்? அவன் உடல்
உணவை உதாசினப்படுத்தி இன்று
டன் மூன்று நாட்களாகிவிட்டது.
எதிர்பார்த்து எதிர்பார்த்து
அடைந்த ஏமாற்றம்தான் அவன்
யணக்காயங்களை மேலும் அகல
மாக்கியது. கண்முக்கே தலை
உணவுகள் கணவுக்கட்டுவதைக்காண
அவளால் சகிக்க முடியவில்லை.

இளையக்காலத்து சின்ன சின்ன
நாபகங்கள் தமிழினைய இப்போது
சித்திரவதை செய்த தொடக்கியது.
மாமா வீட்டு முற்றத்தில் நீந்கும்
பெரிய மாமாத்து நிழலும் அதை
அடுத்து உள்ள மல்லிகைப்பந்தலங்கள்
மணமும் அவன் நினைவுக்கு வரு
கின்றன. அவன் மாமாவின் மகன்
மழுஞோடு கறிசோறு சமைத்து
விளையாடிய நாட்கள். தலைங்கள்
அம்மாவாகவும் அவனை அப்பா
வாகவும் கொண்டு விளையாடிய
அம்மா அப்பா விளையாட்டுக்கள்.
முதலிய குழந்தைப் பருவத்துக்
குதூகால உணர்வுகள் அவனைக்
கொல்லுகின்றன. சின்னக் கை
யிரண்டையும் சேர்த்துப்பிடித்துக்
கொண்டு ஒடியாடி விழுந்த அந்த
நாட்கள்... எனக்கு அடிவிழுந்தால்
மழுரன்ற கண்கள் குளமாகி
விடுமே... அவன் தானா இந்த
மழுரன்! தனது மழுவை மொழியி
ஊயிரம் கேள்வி கேட்டு
மாமாவுயும், மாமியையும் சதா
தொல்லைப்படுத்திக் கொண்டிருப்
பானே அவனா இந்த மழுரன்!
இருவரும் நன்றாக விளையாடிக்
கொண்டிருக்கும்போது இடையேலே
அருண்மாரச வந்து ‘யார் முதல்ல

என்னக் கொஞ்சிறது பாப்பம்” என்று சொன்னவுடனே அவன் தன்னையும் விழுத்தாட்டி விட்டு ஒடிப்போய் அருண்மாமாவைக் கொஞ்சியபோது தன்னையும் சேர்த தக் கொஞ்சிய அந்தப் பழைய நினைவுகள்.....

“இஞ்ச பார்ம்மா இப்ப இந்த வெளிநாட்டுக் கடிதங்கள் நம்ம நாட்டில் பிந்தி வாற்று ஒண்டும் பெரிய அதிசயமில்லை பொறுத்த தோட இன்னும் ஒரு கிழம பொறுத்தப் பார்ப்பம். பிறகு செய்ய வேண்டியதை யோசிப்பம் அதனிட்டிற்கு இப்படி சாப்பிடாம கொள்ளாம யோசிச்சுக்கொண்டு இருந்தா எல்லாம் சரிவந்திருமா? எழுமிப்போய் முகத்தக் கழுவ போம்மா...” அவள் அப்பாவின் அங்கு வேண்டுகோளைக் கூட அங்கி கரிக்கும் நிலையில் இப்போது இல்லை. உண்மையில் அவருக்கும் கூட கவலைதான். இருபது வருட மனக்கோட்டை சில மாதங்களில் சரிக்கப்படுவதாய் இருந்தால் யங்குக் குத்தான் கவலையிருக்காது.

துங்ப வேளையில் அள்ளி அணைத்து ஆறுதல் கூறிட அவள் அண்ண கூட அருகில் இல்லை. பத்தாவது வயதில் அண்ண பர மேலாக ம் விகரந்து விட்டாள். வாழ்வில் குறுக்கிடும் எல்லாப் பிரச்சினைகளையும் தன் உள்ளத் துக் கவலைகள் அனைத்தையும் தன் அங்கு நஸ்பி வசந்தியிடம் மட்டுமே பசுர்ந்துகொண்டு அவள் நின்மதியடைவாள். தாயில்லாப் பிரணா என்பதால் சமூகத்திற்கு

பார்வைகள், விமர்சனங்கள் இவள் மட்டில் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் தமிழினியோ அவைபற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இந்தச் சமூக அமைப்பில் அவருக்குக் கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. இது தாள் சரியான பாதை எனத் திடமாக நம்பி விட்டால் எந்தத் தடையையும் எதிர்க்கத் தயங்க மாட்டாள். இப்போது தன் உள்ளக் குழுறவைப் பசுர்ந்து கொள்ள அவள் சினைக்கி வசந்தி கூட இல்லை. அவள் பிறந்த வீட்டில் குறைந்து புகுந்த வீட்டிற்குக் கென்று இரண்டு மாதங்களாகி விட்டன. தனி மராக தயித்து நின்ற தமிழினி தன்னையே மறந்து விடும் நித்திரையில் மட்டுமே நல்லதோர் நிம்மதியைக் கண்டாள்.

சின்ன வயதிலிருந்தே எதிர்க்கால மணமக்களாக பகிடியும் வெற்றிய மாக கூறப்பட்டு வந்தவர்கள்தான் மழுறனும் தமிழினியும். தமிழினியின் அம்மாவும் மழுறனின் அப்பரவும் சகோதரர்கள் என்பதால் தொடங்கத்திலேயே ஒரு வருகை கொருவர் சம்மந்தம் செய்வதென்தீச் சயம் செய்திருந்தனர். ஒரு முறை தமிழினி மழுறனைப் பகிடிக்கு முறைத்துப் பாத்தபோது மழுறன் செல்லமாக அப்பாவிடம் முறையிட்டான். அதற்கு அவன் அப்பா “முறைப் பெண்தானே முறைக்கத்தான் செய்வாள்” எனக்கூறி சிரித்தார். அந்தப் பகிடிச் சம்பவம்தான் அவனுடன் பழகிய

கடைசி நாள் அதன் பிறகு மழு
சன் கள்டா செல்வதற்காகப்
யறப்பட்டு விட்டான் சில வருடங்களின் பின்னர் மழுரன் தன்
அம்மா, அப்பாவையும் கண்டா
விற்கே அழைத்துச் சென்று விட்டான்.

தேன் கூடுபோன்று ஒற்றுமை
யாக ஒரே வீட்டில் இருந்த அந்த
இரு குடும்பங்களும் பிரிந்து சென்ற
வேண்டிய தாயிற்று. ஆயினும் அது
தற்காலிகப் பிரிவு என்றே இரு
பகுதியினரும் எண்ணிக்கொண்டனர். ஒந்து வருடங்களுக்கு
மேலாக டட்டால் மழுரன் அவனைப் பிரிந்திருந்தாலும் உணர்
ஏனால் இரு வரும் அருகருடே
தன் வாழ்ந்தனர்.

தன் மாமி இறந்த துயரச் செய்தி
கேட்டு ஆழ்ந்த துயரத்தை,
அதிர்ச்சியை அவன் வெளியிட்டிருந்தாள். உடனே நாடு திரும்ப
முடியாத நிலையை விளக்கி மன்
விப்புக் கேட்டு எழுதியிருந்தான்.

இவ்வளவு நடவடிக்கை மழுரனை
மையமாக வைத்தே தமிழினியின்
சிந்தனைகள் யாவும் சுந்தப்பட்டன.
ஆனால் கெந்த ஆறுமாதங்களாக உணிடமிருந்து எந்தப்பதி
ஆம் வராதது அவனுக்கு ஆச்சரிய
யாகவே இருந்தது. குறைந்தது
இரு மாதத்திற்கு ஒருதடவயா
வது உஸ் முழுதுக்களால் அவனு
டன் வைத்தே பறவாத அவனு
கையை இந்த பேளைம் தமிழ்னிக்கு
பயத்தையே கொடுத்தது. அவனு
கையை ஆச்சரித்தை உறுதிசெப்

யும் வகையில் அந்த அதிர்ச்சியான
கடிதம் அன்றுதான் அவனிடமிருந்து
வந்திருந்தது. கடிதத்தைக் கையில்
எடுத்த தமிழினியின் உள்ள ம
மகிழ்ச்சிக் கூத்தாடியது. தான்
அனுபவித்த வேதனைத் தீ
அணைந்து சந்தோசப்பனித்துவினி
கள் இதயத்தில் விழுவதை உணர்ந
தான் மிகுந்த ஆரவாரத்தேரடு
அப்பாவின் அறையை நோக்கி
ஒடுகின்றாள்.

“அப்பா... அப்பா... மழுரனிற்ற
இருந்து வெற்றர் வந்திருக்கப்பா
பாத்திங்களா இவ்வளவு நாளுக்கு
பிறகு இண்டைக்குத்தான் கண்
முழிசப் பாத்திருக்கிறார்போல்.
பாருங்க இந்த வெற்றருக்கு எழுதிற
பதிரில் இனி ஒவ்வொரு கிழமை
யும் பதில் ஏழுதப் போறார்”
மகளின் மன மகிழ்ச்சியைக் கண்ட
அப்பா அவன் முகத்தில் பூத்தக்க
குலுங்கிய புன்னைகப் பூக்களைக்
சுவனி த்தபடியே... “சரி சரி
உடைச்ச வாசியம்மா உணக்கு
மழுரன்தான் உலகம் கொஞ்ச
நாளா கடிதம் வரயில்லையன்று
என்னப்படுத்தாத பாடு படுத்திப்
போட்டா... இனிதான் எனக்கும்
கொஞ்சம் நீம்மதி.”

அவன் கடிதத்தை கொண்டு
போய் வழக்கமாகதான் ஒய்வெடுக்கு
ம் சாய்மனைக்கத்திரையில்
அமர்ந்தகொண்டு வாசிக்க ஆயத்தை
யாகிறாள். தனக்கு மழுரனிடமிருந்து
வரும் எல்லாக் கடிதங்களையும் அவன் அந்த சாய்மனைக்கிடையில்
இருந்துதான் வகைப்படுத்துக்கூம். அப்பாவும் நீண்டதொடு

நிம்மதிப் பெருமூச்சடன் கட்டிலில் போய் படுத்துக்கொண்டார். தமிழினி கடித உறையை ஆவலோடு பிரிக்கின்றாள்.

அவள் கண்கள் கடிதவயலை அவசர அவசரமாக மேயத் தொடங்கியது.

“தமிழினிக்கு”,

வழகமக்கு மாறாக இப்படி தமிழினிக்கு என நான் இக்கடி தத்தை ஆரம்பிப்பது உண்க்கு ஆச்சரியாகத்தான் இருக்கும். ஆனால் “என் அன்புத் தமிழினி” இப்போது எனக்குரியவள் அல்ல. நான் கணவிலும் நினைக்கவில்லை. இந்தளவுக்கு நீர் என்னை ஏமாற்றுவீர் என்று. உமக்கரக நான் கொண்டிருக்கிறைத் தமரந்து விட்டு, யாரோ கேரைப்பன் என்ற ஒருவனுடன் சுத்தித்திரிச்சீராமே. நான் உமக்கு என்ன குறை வைச்சன் இப்படி என்னை மறக்க? உமக்கு எப்படி மனம் வந்தது? ஒவ்வொரு கடிதத்திலும் எத்தனை காதல்களை பேசி வரைந்து தள்ளிவீர். அவைகள் எல்லாம் வெறும் எழுத்துக்களிதானா? உமது எல்லா நடவடிக்கைகளும் இங்கு எனக்கு நன்றாகத் தெரியும். உம்மை நம்பி இனியும் நான் ஏமாறத்தயாரில்லை.

நீர் சேர்ந்த சுற்றித் திரிசின்ற அநிதக் கோபனை எனக்குத் தெரியும் அவன் எந்தவை ஏமாற்றுக்காரன் என்பதை காலம் உமக்கு சொல்லித் தரும். பின்னர் நீரே அதை உணர்ந்து கொள்வீர். நீர்

ஆடுகின்ற நாடகம் எனக்கு எப்படித் தெரியும் என்று அல்லது யார் இதையெல்லாம் சொல்லி யது என்று நீர் யோசிக்கவாம். ஒருவர் இருவர் அல்ல முவரியும் இருந்து எனக்கு அடிக்கடி உம்மைப்பற்றிக் கடிதம் வருகிறது. ஒருவன் மட்டும் எழுதினால் ஏதோ பொறாமையில் எழுதுகிறான், பைத்தியம் என்று தாக்கி வீசியிருப்பின். ஆனால் முவருமே என்பழைய நண்பர்கள். வெவ்வேறு இடங்களில் இருப்பவர்கள் என்மேல் கொண்ட அக்கறையினால் என்ன அவர்கள் காப்பற்றிவிட்டனர்.

சரிபோதும் உமது உறவை எண்ணி மனதைப்பறிகொடுத்து விட்டேன். ஆனால் எப்படியோ அதைத்திருப்பிப் பெற்றுக் கொண்டு விட்டேன். கடவுளுக்கு நன்றி. கோபனோடு உம் வாழ்வு மலர என்வாழ்த்துக்கள்.

— மழுரன்

கடிதத்தை வாசித்த தமிழினி மயக்கமாகி கதிரையிலேயே சாய்ந்து விட்டாள். கடிதத்தை வாசிக்கு மட்டும் பொறுமையோடு உள்ளே காத்திருந்த அப்பா மகளின் அமைதிக்கான காரணத்தை அறிய வெளியே வந்து பார்த்தார் தமிழினி மயக்கத்தில் கிடந்தாள். கை விரல்களுக்கிடையே அகப்பட்ட கடிதம் காற்றில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. தமிழினி யின் உடல் எல்லாம் பரவி நின்ற விபரிவை முத்துக்கள் அவரைப்

பார்த்துச் சிரித்தன. ஓடி வந்த அப்பா மகளின் கோலத்தைக் கண்டு அதிர்ந்தே போனார் அவருடைய இந்தக் கோலத்திற்கு அந்தக் கடிதமே காரணம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்கு அதிக சேர்ம் எடுக்கவில்லை. சில நிமிடங்களில் கடிதத்தை வாசித்து முடித்தார். எது வுமே விளங்க வில்லை.

மழுரன் என் இப்படி எழுதி நான் என்ற கேள்வி அனால் ஆயிரம் தடவைகள் அவருள்ளத்தில் மோதிக்கொண்டேயிருந்தது. தன் நிழலுக்குள்ளேயே நிதமுற் வரமும் தன் மகளைப்பற்றி சந்தேகம் கொள்ளவும் அவரால் முடியவில்லை. ஆனால் அந்த நிமிடத் தில் அக்கடிதத்தில் எழுதப்பட்ட தெல்லாம் உள்ளமையோ பொய்யா என்பதைப் பற்றிய ஆராட்சியல்ல தன் மகளைக் காப்பாற்ற முனைந்தார். பதைபதைத்தார். ஒடினார். தண்ணீர் தெளித்தார்.

தன் உயிரே இப்பொறுத்தில் விட்டதாக எண்ணித் துடித்தார்.

சில மணித்துளிகளில் தமிழினி தன்னுணர்வு பெற்றாள். மழுரனுடைய எழுத்துக்கள் பற்றிய உணர்விலிருந்து அவன் விடுபடவில்லை எதுவுமே அறியாத அப்பாவியான அவளை இவ்வளவு சீக்கிரத்தில் மழுரன் தூக்கியெறிந்தது அவருக்கு தாங்க முடியாத வேதனையைக் கொடுத்தது. ஆனால் மழுரனைப் பொறுத்தமட்டில் நியாயம் அவன் பக்கமதான். தமிழினி பற்றிய கட்டுக்கதைகளை மழுரனுக்கு எழு

திய நண்பர்களின் சதித்திட்டம் தான் வெற்றி கண்டது. வெவ்வேறு இடங்களில் வேலை செய்யும் அவன் நண்பர்களின் ஒருவன் தமிழினியோடு நெருங்கிப் பழக விரும்பிய போது அவன் அவனை உராசினம் செப்து விட்டாள். அந்தக் கோபத்தின் நியித்தம் அவனைப் பழிவாங்கவே தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாத வாறு நடித்த கோபனையும் தமிழினியையும் இணைத்து சரமாரியாக எழுதித்தள்ளினார்கள் பாவம் மழுரன் நம்பினான் ஏமாந்தான் தமிழினியைத் தள்ளினான்.

வருடங்கள் உருகி யுகங்களாய்கிக்கரைந்து கொண்டிருந்தது. தமிழினி மன்னோயாளியாக மாறி விட்டாள். உலகில் உள்ள எல்லா மனோதத்துவ நிபுணர்களுக்கும் அவன் சவாலாகவே இருந்தான். யாராலும் அவனைக் குணமாக்க முடியவில்லை. தள்ளாத வயதில் மகனைப்பற்றி மனவருத்தத்தில் அப்பா அமராகி விட்டார். தமிழினியோ வீதிதோறும் விசர்பிடித்து அலைந்தாள்.

பத்து வருடங்களிற்குப் பிறகு மழுரன் தன் மனைவி பின்னை கருஞ்ச் தாயகம் திரும்பினான்தான் தன் நண்பர்களினால் ஏழாற்பட்டதை உணர்ந்தான். ஆயினும் என்ன? காலம் கடந்து விட்டதே.

ஒரு நாள் பின்னேரம் கடற்கரை மணவில் மனைவி பின்னைதன்

சுதிதம் மழுரன் அமர்ந்திருந்தான். அக்கறையோரமாக தலைவி ரி கோலத்துடன் வந்து கொண்டிருந்தாள். தமிழிலின் கோலத்தைக் கண்டு திடுக்கிட்டான் மழுரன். அவனைக் கண்ட தமிழினி அட்டகாசமாகச் சிரித்தாள். சிரித்துக் கொண்டே நின்றாள். இந்தச் சமுகத்தின் சுதித் திட்டத்தை நினைத்தும், மழுரனைப் போன்ற மனிதர்களின் மட்டமென்றை என்னிரும் சிரித்தாள்.

தமிழினியின் பயங்கரச் சிரிப்
பைக் கண்ட மனைவியும் பிள்ளை
சனும் கேள்விக் குறியோடு அவ-
னைப் பார்த்தனர் அந்தக்
கேள்விக்கு தான் ஏற்கனவே பதி
வைப் பெற்று விட்டவனாகையால்-
மழுரனும் அவட்சியமாகி சிரித்
தான். எல்லோரும் சிரித் தனர்
மழுரனின் கண்ணீரத் துவி
யொன்று கடல் நீரோடு சங்கமித்-
துக்கொண்டது. அந்த நீலக் கட
லின் பேராலையொன்று குழுந்
வந்து கூகாயில் பயந்தது மழுர
னின் உள்ளத்திலும் தான்.

எதிர்பாருங்கள்! எழுதுங்கள்!!

இவ்வருடத்திற்கான
எம் அடுத்த இதழ்களில் மலரவிருப்பது

★ குமேபத்தில் உறவுகள்

(சித்திரை - ஆணி)

* குமேபத்தில் உடைந்த உறவுகள்

೫೪ - ೪೦೮೮೮

★ சமூக மாற்றமும் குடும்பத்தின் தாக்கமும்

(ജൂൺ - മാർക്ക്കുറ്റി)

நான் சுஞ்சிகையை அலங்கரிக்க
உங்கள் ஆக்கங்களை அடுத்து வரும் இதற்கஞக்கு
எழுதி அனுப்புக்கள்

வானமே, நீயேன் அழுதாய்

★☆★☆★☆★☆★☆★☆★☆★ மீசாலையூர் கமலா

வானமே, நீயேன் அழுதாய்.

வாயுவே, நீயேன் எழுந்தாய்.

பகுவ மழுபெயன்ற பெயரில்

படாத பாடு! படுத்தி விட்டாய்.

நீதீகளில் நீந்த வைத்தாய்.

வீடுகளுக்குள்ளும் வந்து நின்றாய்.

அலுவலங்களை ஆட்டி வைத்தாய்.

ஆஸ்பத்திரிகளுக்குள்ளும் புகுந்து நின்றாய்.

குளங்கள் நிறைந்து வழிய,

குடிசைகளைக் கரைத்து விட்டாய்.

வானமே, நீயேன் அழுதாய்.

வாயுவே, நீயேன் எழுந்தாய்.

உடலை இயந்தீரமாக்கி,

எம் மண்ணை வளம்படுத்தினோய்.

பசுமை கொழிக்க வைத்து,

பட்டினியின்றி வாழ்ந்தோம்.

மழுயாய்ப் பொழிந்து அழித்தாய்,

மரங்களைச் சாய்த்து விட்டாய்.

ஆரீய குளமென்ன, இரணை மடுவையே,

ஏங்கிட வைத்திட்டாய்.

வானமே, நீயேன் அழுதாய்.

வாயுவே நீயேன் எழுந்தாய்.

கற்றுக் கொள்வோமா?

பறவைகளைப் போல் ஆகாயத்தில் பறக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். மீண்டும் போல் நீருக்கடியில் நீந்தவும் நமக்குத் தெரியும். இனிமொத்தர்களின் பாத்திரமே நாம் செய்ய வேண்டிய காரியமராகும்!

நல்வழி

முதுமையை புரிந்துகொள்வோம்



★ யே. எழிமுசு
பாசையூர்

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” எனும் ஆளிரோளின் அதுமொழிக்கிணங்க நம் மூதாதையர் தமது பெற்றோரை தெய்வமாக நினைத்து வணங்கி அவர்கள் சொல்லை வேதவாக்காகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய எமது சமூகத்தில் “அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இட ஒரு சமூகத்து, தமது பெற்றோர் முதிர்ந்த வயதை அடைந்தவுடன் அவர்களை ஒரு சமையாக, யாரமாக நினைத்து ஒதுக்கி விட, நம்பிவிருந்து பிரித்து விட ஆவல். கோள்கின்றவர் இன்றைய இளம் சமூதாயத்தினர்.

“காவோலை வீழுக் குருத்தோலை சிரிக்கும்” எனும் பழமொழிக் கேற்ப இன்றைய இளம் சமூகம் முதியோரை மதிக்காது, அவர்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாது இவர் கள் “பழசுகள்” தானே இவர்களுக்கு என்ன தெரியும் என சமூகத்திலிருந்து ஒதுக்குகின்றனர். ஆனால் முதியோரும் ஒரு காலத்தில் இளைஞர்களே என்பதையும், தாழும் முதுமைப் பருவத்தை அடைவோம் என்பதையும் இன்றைய சமூகம் புரிந்து கோள்ளாதிருப்பது வேதணக்குரியதாகவே இருக்கின்றது.

ஒரு மனிதனை பண்பாட்டு உயிரியாக வளர்ப்பவள் அன்னையாவாள். அவன்னை ஒழுக்க கல்விகளில் சிறந்து விளங்க உதவுபவர் தந்தையாவார். இவ்வாறாக தமது பின்னைகள் சமூகத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தை பெறுவதற்காக பெற்றோர் அல்லும் பகலும் பாடுபடு கிறார்கள். ஆனால் அவர்கள் முதுமையின் இயலாமையினால் உடல் நோய்க்கு உடபடுகின்றவர். இவ்வடில் நோயைவிட மனநோய் அவர்களை மிகவும் இயலாத்தன்மைக்கு இட்டுச் செல்லுகிறது. இதனால் அவர்கள் தம இளமைக் காலத்தில் செய்த வேலைகளை செய்ய முடியாது நலிவற்றுக் காணப்படுகின்றனர். தங்களுக்காகவே தமது பெற்றோர் இவ்வளவு இன்னைக்களை அனுபவிக்கிறார்கள் அவர்களின் இயலாக காலத்தில் அவர்களுக்கு ஊன்று கோவை இருந்து உதவி செய்வோம் என்று நினைக்காது இவ்விளம் சமூகம் முதியோர் தம வீட்டில் இருப்பதே பிரச்சனை என கருதுகின்றது.

“முதியோருடன் நல்லுறவு இருக்குமாயின் அச்சமுகம் மேன்மை யடையும்” என மானிடவியல் அறிஞரான ரூத் பேஸ்டிற் அம்மையர் கூறுகிறார் முதியோரே கடந்த காலத்தை பற்றியும் நிகழ்காலத்தைப் பற்றியும் நன்கு அனுபவம் உள்ளவர்கள். இதனால் முதியவர்கள் கடந்தகால், நிகழ்கால சமுதாய அமைப்புப்பற்றி தமது அனுபவத் தனால் வெளிப்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர். அத்துடன் இம் முதியோரே ஒரு சமூகத்தின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைப் போற்றி பாதகாத்தி வந்தவர்கள். எனவே ஒவ்வொரு மனித னும் சமுதாயத்தில் முதியவர்களிடமிருந்து தலை சமூகத்தின் எதிர் கால வாழ்விற்கான தரவுகளை பெறவேண்டியவாகக் காணப்படுகிறான். ஆனால் இன்று இளம் உள்ளங்கள் முதியோருடன் நல்லுறவை ஏற்படுத்த விரும்புவதில்லை, அவர்கள் சொன்னபடி வாழ எத்தனிக்க முயயல்வதுமில்லை, முதியோருடன் உரையாட விரும்புவதுமில்லை. ஆனால் வெளிநாடுகளில் முதியோருக்கு முக்கிய இடத்தை வழங்குகின்றனர். அமெரிக்காவில் “கொண்டோலஜி” எனும் முதியோர் பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. இந்தியாவில் முதியோர்க்கான கல்வி திட்டம் இடம் பெறுகிறது. இக்கல்வியால் முதியோர் உளவியல் நிதியாக தமது இயலாத்தன்மையை மறந்து இளமை உணர்வுடன் செயற்படுகின்றனர்.

மேலும் முதியோர்க்கான காப்புறுதித் திட்டங்கள், முதியோர் நிலைபற்றி தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறிவித்து முதியோருக்கு நல் வாழ்வை அமைக்க முயல்கின்றனர். இலங்கையில் அநாகரவான முதியோருக்கு அரசாங்கம் தபாலகங்களினுடாக சிறி தலை பணம் வழங்கினாலும் முதியோர் பற்றி பெரியளவு கருத்தில் கொள்வதில்லை. ஆனால் வெளிநாடுகளில் முதியோருக்கான பராமரிப்பு இல்லம் இருப்பதுபோல் இங்கும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு சராமரிப்பு அளிக்கப்படுகின்றது.

இன்றைய சமூகம் முதியோரிடம் உள்ள சொத்தெல்லாவற்றையும் தமக்குரியதாக்கி விட்டு அம்முதியோரை வீட்டை விட்டு அனுப்பி விடுகின்றனர். முத்தோர் சொல்லைக் கேட்காது வாழ்வதே இன்றைய சமூகத்தின் நாகரிகமாகவே டாற்றுவிட்டது. முதியோரின் அறிவுறையைக் கேட்டு அதன்படி வாழ்பவர்களை ஏனைம் செய்யும் அளவிற்கு இன்றைய சமூகம் மாறிவிட்டது.

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே”

என ஒரு கவிஞர் பாடியுள்ளான் ஆனால் இன்றைய சமூகத்திலை அம்மா என்ற சொல் குழந்தைப் பராயத்துடன் மறைந்து விடுவிரதா-தமது பெற்றோர் முதிர்ந்த வயதை அடைந்தவுடன் அவர்களை தம் முடன் இணைத்து வைத்திருக்காது, அம்மா என்ற பாசத்துடன் அவர்களை கூரவளைக்காது வாழ்கின்றனர். அத்துடன் முதியேரின் ஏக்கங்கள் தாக்கங்களைப் புரிந்து கொள்ளாது அவர்கள் ஏதாவது கதைக்க முன்னந்தால் வாய்முடி இருக்கும்படி கூறி அவர்களை தமது சமூக வாழ்விலிருந்து புறக்கிணித்து விடுகின்றனர்.

பத்துமாதம் பாலூட்டி, சீராட்டி, தலாட்டி வளர்த்த அஸ்வை யையும், கல்வியறிவையும், நல்ல பழக்க வழக்க ஓழுக்கங்களையும் கற்று தந்து சமூகத்தில் உயர்ந்த இடத்தில் அமரச் செய்க தந்தையையும் இன்றைய சமூகம் மறந்து, அவர்களை தமது அநுகிழலேயே வைத்து பாதுகாத்து அாவணைக்காது வயோதிபரி இல்லங்களில் அனுப்புவது வேதுணப்படக்கூடிய, வெட்கப்படக் கூடிய ஏரு நிகழ்வாகவே இருக்கின்றது. இன்று இந்த வயோதிபர் வெள்கள் இல்லாவிட்டால் ஒதுக்கேயேரின் நிலை மிக பரிதாபத்திற்குரியதாகவே காணப்பட்டிருக்கும்.

எது எப்படி இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் முதியோர் மிகவும் பரிதாபப்படக் கூடிய நிலையிலேயே உள்ளனர் அவர்கள் தமது இறுதி காலத்தில் மனமகிழ்வுடனும் உள்திருப்பியுடனும் இதற்கூட சேர தன்னுடைய செய்வோம்.

அடுத்த இதழில்

குடும்பத்தில் உறவுகள்

- தன்னோடு உறவு
- தாம்பத்திய உறவு
- குடும்பத்தில் கணவன் மனைவி உறவு
- பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உறவு
- சகோதரர்களுடன் உறவு

இக்கருத்துக்களை உள்ளடக்கிய உங்கள் ஆங்கங்கள் அடுத்து மலரும் ‘நான்’ இதழை அலங்கரிக்கட்டும்.

கருத்துக் குவியல் 65



சமுக, சமய விழாக்கள்
எம்மிடையே
சாதி, மத பேதங்களை
வளர்க்கின்றன / அல்ல.

பேதங்களை வளர்க்கவில்லை.

எமது சமுக சமய விழாக்களை எடுத்து நோக்கும் போது விழேட மாக இப்போர்க்காலச் சூழ்நிலையில் நாம் எடுக்கும் வழாக்கள் எமது சமுகத்தைப் பிரதிடவித்துக் காட்டுவதாக அமைச்சரு. ஏனேனில் இவ்விழாக்களின் பின்னணி யைப் பார்க்கும்போது எமது சமுகத்தின் பண்பாட்டை, நடைமுறைகளை, நாசரீக பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பதோடு அவை சமய தத்தவங்களையும், இறையுணர்வையும் எடுத்துக் காட்டுகின்றதை அவதானிக்கலாம்.

உதாரணமாக இன்று தமிழர்கள் கோண்டாடும் பொங்கல் விழாவை எடுத்துக் கொண்டால் திது ஒரு குறிப்பிட்ட முழுவினருக்கு மாத்திரம் உரியவழா அல்ல. (அதாவது உழவருக்கு மாத்திரம் உரிய

விழா அல்ல) மாறாக எல்லாத் தமிழருக்கும் உரிய பொதுவான விழா. ஒரு சமூகவிழா, நன்றி விழா, தமிழர் பண்பாட்டோடு கலந்தவிழா, இது ஒரு குறிப்பிட்ட முழுவினருக்கு மட்டும் உரியவிழா என்றால் எமது சமுத்தில் பொங்கல் விழா கொண்டாடியவர்கள் எல்லோரும் உழவர்களா? என்ற வினா மேற்கிணம்பும் போது அதற்கான பதில் எமது சமுக, சமய விழாக்கள் சாதி மத பேதங்களை வளர்க்கவில்லை என்பதற்கு சாதகமாக அமையும் என்றாம்.

இப்பொங்கல் விழா, தமிழர்களது தனித்துவம் வரயந்த திருநாளாக உலகெங்கும் வாழ்விற்கு தமிழர்களால் மன்றி விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனவேதான் நாமும் தமிழர்கள் என்ற ரீதி யில் சாதி மத பேதமின்றி எமக்கு உண்றாடம் உணவளித்து வரும் இறைவனுக்கு

நன்றி கூறி பொங்கல் விழாவை கொண்டாடுகின்றோம். எனவே இந்தச் சமூக விழாவானது சாதி, மதம் என்ற பேதங்களைக் கண்டது, நாம் எல்லோரும் தமிழர் என்ற உணர்வைக் கட்டி யெழுப்புகின்றது.

இதே போன்றதான் தீபாவளி யும், ஒனிவிழாவும். இது இரு ஸ் என்னும் அரக்க்களை, சாத்தானை ஒளியச்சிய இக்கிரவன் வென்றநாள் வருடப்பிறப்பு விழாவையும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் கொண்டாடுவது இல்லை. மாறாக அவ்வவ் மதங்களைச் சார்ந்தவர்கள் எல்லோரும் சாதிப்பங்குபாடு இன்றி கொண்டாடி வருகின்றனர். எனவே சமூகமும், சமயமும் இருவேறு துருவங்களை அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தின்னது. சமயத்தையும் சமூகத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது பூவையும், மனத்தையும் வேறாக்கும் முயற்சியாகும். எம் மக்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்று இறைப்பதியும், இறையுணர்வும். அவை இச்சமய விழாக்களின் மூலம் ஒரு மனமாக வெளிக்கொணரப் படுகின்றது.

அத்தோடு எமது சமூகத்திலே கொண்டாடப்படும் தமிழ்விழா, நாடகவிழா, இசைவிழா போன்ற மூச்ச விழாக்கள் தமிழர் என்ற எல்லோராலும் கொண்டாடப்படுகின்றது. இவற்றைக் கொண்டாட ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு அல்லது மதத்தவருக்கு மட்டும் தான் உரிமை என்ற கருத்து எம்

மிகட்டேயே இல்லை. எனவே இவ்வாறான விழாக்கள் எம்மதத்தியிலே வளர்க்கப்பட்டு வருகின்ற சாதி, மத பேதங்களைத் தகர்த்தெறிந்து ஒரினம் என்ற ஒரு மற்பாட்டை வளர்ப்பதைக் காணலாம்,

சமூக சமய விழாக்கள் சாதிமத பேதங்களை வளர்க்கவில்லை என்பதை மேலும் தெளிவாக்க இதை யும் குறிப்பிடவாம். ஒவ்வொரு சமயத்திலும் நடைபெறும் வழி பாடுகள் பூசைகள் என்பன ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கீடா, அவ்வதை சாதியினருக்கீடா மாத்திரம் ஒப்புக் கொடுக்கப்படுவதில்லை. மாறாக அது ஒரு சமூக வழி பாடாக இருப்பதினால் அந்தச் சமூகத்தவர்களுக்காகவே நடத்தப்படுகின்றது எனவே இம் முறையானது நாம் எல்லோரும் படைத்த இறைவனை வழிபட கடமையும், உரிமையும் உடையவர்கள் என்ற நிலைப் பாட்டை நிலைநிறுத்தி சாதி மத பேதங்களுக்கு சாவு மணி அடிப்பதை காணலாம். எனவே சமூக, சமய விழாக்கள் சாதிமத பேதங்களை வளர்க்க வில்லை என்று ஆணித்தரமாகக் கூறுவதை யாரும் மறுக்க முடியாது.

R. J. J. காந்தங்காம்
யாழ். பல்கலைக்கழகம்

பாகுபாட்டை
எற்படுத்துகின்றது

“தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம் தான்

கூட்டத்தில் இருந்தாலும் மனு
வின் எவனும் தனி மனி தன
தான்” என்று ஒரு கவிஞர் பாடி
யுள்ளான். இப்படிலில் உள்ளதை
போன்று எம் சமுதாயத்தில் ஒரு
குடும்பத்தினாலே நடத்தப்படுகின்ற
விழாக்களிலோ அல்லது ஆலயங்
களினால் நடாத்தப்படுகின்ற சமய
விழாக்களிலோ கி தோப்பிலே
மாங்கள் தனித் தனியாய் இருப்பதை
போல எம் சமுகத்திலே உள்ளவர்
களும் தனித் தனியாகத்தான்
செயல்படுகின்றனர். ஏ என் வில்
இவ்விழாக்கள் எம் சமுதாயத்தில்
எம்மை ஒன்று சேர்ப்பில்லை. ஒரு
சிலருக்குரியதாகவே கரணப்படு
கின்றன. அதாவது இவ்விழாக்கள்
எம் மத்தியில் சாதி சமய பாகு
பாட்டை ஏற்படுத்துகின்றன. இக்
கருத்தை பல்வேறு உதாரணங்களின் மூலம் வெளியிட மதவை
யாக்கலாம் எனினும் ஒரு சில உதாரணங்கள் மூலம் தெளிவாக்க
விரும்புகிறேன்.

முதலில் எம் சமுதாயத்தில்
இடம் பெறுகின்ற சமுக விழாக்களை
எடுத்து கொள்வோம். திரு
மண வைபவமாயினும் பிறந்த தின
வைபவமாயினும் அதனை கொண்டாடுவோர் தமது உறவினர்களை
அதாவது தமது சாதி சமயத்தவரை
மாத்திரம் தமது விருந்துக்கு
அழைத்து உறவாடுவதை காண
லாம். சில வேளைகளில் ஒரு
சிலரே வேறு சாதியை சேர்ந்தவரை
யாகவும் வேறு மதத்திற்குரியவரை
யும் இருப்பார்- அவ்வாறாக இருந்தாலும் அழைத்தவர்கள் ஆவர்

களை அஸ்பாக உரிமையுடன் உறவாடுகின்ற நிலைமையை காண முடியாது. ஏதோ “கடமைக்கு” என்ற மாங்களினாலே இருப்புகின்ற பகுதியினை முழும் கரணக் கூடியதாக இருக்கும். அது மாத்திரம் அல்ல சும்மாகிடந்த சங்கை ஊரிக் கெடுத்து மாதிரி, மனம் என்னின்ற சங்கை இவுடையினாலே இவுடையினாலே இவுடையினாலே வேறுபாடுகளைப்பற்றி கூடுதலாக சிந்துக்கைவக்கின்றன “ஓ... நீ அவையினரை பிறந்த நாளுக்கு போற்றோ என்கட சாதியென்ன சமயமென்ன... அதுகள்...” வீட்டுவள்ளு பெரிய வர்கள் இத்தகைய குரல்களை எழுப்புவதை இன்றும் பல இடங்களிலும் நாம் கேட்கலாம்- பின்கூட மனங்களிலும் இளம் உள்ளங்களிலும் பசுமரத்தாணி போல் அறைய படும் வார்த்தைகள் இவை- எவ்வளவு தான் மேடையில் நின்று சாதியில்லை! சமயமில்லை! எம் மிடட்டேயே வேறுபாடு இல்லை! என முழுங்களிலும் சந்தர்ப்பம் வரும்போது சந்தர்ப்பங்களைச் சாதி சமயம் என்னும் இரண்டையுமே எம்மவர்கள் உற்று நோக்குவதை கரணலாம். இக்கருத்தை இல்லை என்று முகல்துதிக்காக யராவது மறுக்கலாம். ஆனால் எம் சமுகத்தின் உண்மை நிலை இதுதான்.

அடுத்து மதங்களை எடுத்துக் கொண்டாலும் இந்நிலைதான்... எம் சமய விழாக்கள்தான் கூடுதலான வளவு வேறுபாடுகளையுடைய வெற்றுமைகளையும் பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்து

கிடைவ. என் சமுகத்தில் சமய விழாக்கள் கொண்டபட்டமும் போது, விழா கொண்டாடுவார்யார்? விழாவை முன்னின்று நடத்துவார் யார்? என்பவரையெல் வாய் சாதியத அடிப்படையில் நீர் வையிக்கப்படுகின்றன. ஹருக்கு ஒரு ஆயைம் அபைத்து வழிபடுவது மாத்திரமல் உங்கு குறிப்பிட்ட ஒரு சிலரே ஆலய வேலைகளில் பங்கு பற்றுகின்றனர். இன்னும் ஒரு ஆயைத்திற்குரியவர்கள் இவ்வெளரூ ஆயைத்தின் செயற்பாடுகளில் பங்குபற்ற முடியாது என்கின்ற நிலையும் எம்மவர் மத்தியில் திருக்கத்தான் செய்கிறது. இந்நிலைகள் இன்னை என்று எம் வவராலும் மற்றது சொல்ல முடியாது.

சமுக சமய சடங்குகளிலும் குறிப்பிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட வர்களே கெய்யவேண்டும் என தீர்பார்ப்பதையும், திருப்பணங்கள் நடாத்தலும் பண்ணக்கள் தேர்வு செய்வதிலும் சாதி சமயம் முன்னிற்பதை மறுக்கமுடியாது.

எனவே மொத்தத்தில் எம் சமுக சமய விழாக்கள் சாதி சமய வேறு பாட்டடையே ஏற்படுத்தகின்றன என்பதையே நமது நடைமுறை கள் விளக்குகின்றன எனவாம்.

பெ, ஆலெக்ஷியா

பேதங்களை
ஏற்படுத்துகின்றன.

யனிதன் ஒரு சமுகப் பிராணி எனவே அவன் சமுகத்திலே தனித்து

வாழ முடியாது. அவனது சமூக அங்கத்துவம், சமுகத்தில் அவனது செயற்பாட்டை சமுக வளர்ச்சிக்கு ஏதுவாக்குகின்ற அதே வேளை சமுக சொழிவிற்கும் ஏதுவாக்கலாம். ஒரு சமுகத்திலுள்ள எல்லா மக்களும் ஒன்றுபடும்போது ஒரு உறுதியான சமுதாயம் மறைகின்றது. ஆலீனும் இந்த உறுதியான சமுதாயத்தில் பிரிவினையோ பிளவோ ஏற்படும்போது சமுதாய அமைப்பாவது பின்னடைவிளை எதிர்கொள்கிறது. அத்தோடு இது சமூக மாற்றத்திற்கு வழிசெய்க்காமலும் போய்விடுகிறது. சமுக உறவும் பாதிப்படைகின்றது. இதில் பல வேறு காரணிகள் தம் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இவற்றில் சமுக சமய விழாக்களும் ஒன்று. சமுக விழாக்களில் திருமணம், பிறந்ததினம், வினாயாடுப் பேரட்டிகள் என்பவற்றையும்; சமய விழாக்களில் ஆயைத் திருவிழா என்கைய சமயம் கார்ந்த நிகழ்வுகளையும் சுட்டி நிற்கலாம்.

பல்வேறுபட்ட சாதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறும் சமுக விழாவான வினாயாடுப் பேரட்டியை எடுத்து நோக்குகின்ற வேளையில், யார்தலைமை ஏற்படு என்ற பிரச்சனை ஏற்படும். இது கால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நிலையும் சாதி பேத வர்க்க வேறுபாம் இடம் பெறும். உயர்ந்த சாதியினர் தாம் தான் முன்னுக்கு நிற்றல் வேண்டும் என என்னி ஏன்னயோரை ஒதுக்கும்போது அவர்களின் உள்ளம் பாதிப்படைவதுடன்

அவர்களின் ஆளுமை வளர்ச்சியும் பாதிப்பட்டிருக்கிறது. இதனால் அங்கு சமூக முன்னேற்றம் பாதிப்பட்டிரும்.

இதே போல சமயம் சம்மந்த
மரன நிகழ்வை எடுத்தாலும் கேள்வி
வில் ஒரு சமூகமாக இருப்பதை
வழிபடுவதற்கு மாறாக சாதிரிதி
யான பிரிவினையை ஏற்படுத்தி
பிளவை உண்டுபண்ணுகின்றனர்.
ஒரு சாதியினரைவிட தாம் சிறப்பாய்
விழா நடத்த வேண்டும் என மறு
சாதியினர் போட்டி இடுவதுடன்
யார் தேர் இழுப்பது? யார் மாணவ
போடுவது? யார் தலைமையேற்பது
என்கின்ற அதிகாரப் போட்டிகளும்
இடம் பெறுகின்றதை நாம் காணக்

கூடியதாய் உள்ளது. போராட்டம் தொடங்கியதால் சாதி பேதம் ஓழிக் கப்பட்டுள்ளது என்று வாயனவில் கூறினும் அவை முழுமையாய் ஓழிக் கப்படவில்லை என்பதற்கு அண்ணேக் காலங்களில் எம் சமுகத்தில் நிசந்தை ஒரு கிளி நிகழ்வு கால் சாலை பகரிக்கின்றன. எனவே நாம் என்னதான் கூறினும் இநுநிலை இல்லைய தலை முறையினர் காலது திலும் இத்தகைய சமய சமூக விழாக்கள் சாதிமத பேதக்கூட வளர்க்கின்றன என்று நிச்சயமாய்க் கூற முடியும்.

அ . ரோஸ் மர்னா
கலைப்பிடம் , 3 - ம் வருடம்



கருத்துக் குவியல் 66

குமேப உறவில்
முக்கிய பங்கு
செலுத்தவேண்டியோ

ஆண்கள் / பெண்கள்

உங்கள் கருத்துக்களை 31-03-94க்கு முன்
அனுப்பிவையுங்கள்

புதுப்பித்தலை நோக்கி..

26 - 1 - 94இல் இளைஞர் கருத்தரங்கிளன் நெறியாள்கை செய்து அருட்டிரு செல்வரெடினம் 200க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் புதுப்பித்தல் பாசலையில் உரையாற்றிய போது சிதறிய சிந்தனைகள்.

என்னை நானே புதுப்பித்தல் என்பது, என்னில் இருந்து புறபார்த்து, நான் நானாக இருப்பதை நானே ஏற்று, அங்கு ஆரோக்கியமற்றதைக் கண்ணது, பயன் தராதவற்றினை பிடிக்கி ஏற்று, அர்த்தவிதைத்து, பயன் தருவனவற்றை இணைத்து, அர்தமுனினவற்றைத் தேடி வாழ்வை சீரமைத்து வாழ்க்கை நடத்துவதே உண்மையான புதுப்பித்தலாகும்.

தகவல் - சூபானா

வளர்மதி கருத்தரங்கில்...

மட்டுவில் தெற்கு வளர்மதி மாதர் சங்கத் தினரால் 6 - 02 - 1994 ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் உளவியல் கருத்தரங்கு 'நான்' குழுவினரால் நடாத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில், அருட்நந்தை எட்டின் வகந்த ராகா அடிகளார் 'மனித ஆளுமை' பற்றிய கருத்த கரைகளை வழங்கினார், ஆளுமை என்றால் என்ன? ஆளுமையை நிர்ணயிக்கும் காரணிகள் என்ன? என்பதை விளக்கிய அவர் ஆளுமை வளர்ச்சியில் புறையட்ட, எரிக்காக்கின் ஆகியோரின் கருத்துக்களை எளிய நடையில் விளக்கினார்,

இக் கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. மனிதனுடைய பூரணமான ஆளுமை வளர்ச்சியினை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. இந்த பயனுள்ள உளவியல் கருத்தரங்கை இளைஞர்களுக்கு வழங்கிய 'நான்' குழுவினர்க்கு மனமார்ந்த நன்றிகள். - வளர்மதியினர் யாழ். பல்கலைக் கழகத்தில் உளவியல் கற்கைநெறி

புறநிலைச் சல்லித்திட்டத்திலிரும் உளவியல் கற்கை நெறி வராந் தம் யாழ் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. ஆரம்ப உளவியல் அறிவினைப் பெற்றுக் கொள்ள நடாத்தப்படும் இத்தொடர்க்கருத்தரங்கு இரண்டு தொகுதிகளாக 300 - க்கு மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

உளவியல் ஆரம்ப அறிவினைப் பெறவிரும்பும் ஆவளர்கள் மூன்றாவது தொகுதி ஆரம்பிக்கவிருப்பதால் உளவியல் கற்கை நெறி யில் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ளலாம்,



சாந்தியகத்தில்.....

உளவன்துணை பயிற்சித் தொடரில் 40 பேர் தெரிவு செய்யப்பட்டு தமிழில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. சாந்தியக உளவள் ஆலோ சகர்களின் நெறியாளிகையில் நடாத்தப்படும் இத்தொடர் பயிற்சிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் அடுத்த பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்டையலாம்.

தொடர்பகத்தில்.....

உளவளத்தனை, உருவாக்கம், ஆண்மீகம் சாரி பழிந்திக்கருத்தாறி குகள் யாழ் - அ. ம. தி. களின் 'தொடர்பகத்தில்' அருட் திரு செலவு ரட்னம் அவர்களின் நெறியாள்கையில் கீழ் ஆங்கிலத்தில் விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன.

எழிலூரில் வழிகாட்டல் பயிற்சி நெறி

இன்றைய சூழ்நிலையில் இவையதினர் தமது பெற்றோர், அப்பவரி, கழகம் இவற்றிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். ஆனால் இவ் அழுத்தங்கள் ஏன் உருவாகுகின்றது? எப்படி உருவாகுகின்றது? அதனைத் தாங்கிக் கொள்வது எப்படி? என் இவையதினருக்கு ஓரளவினும் வழிகாட்டும் முசமாக கருத்தரங்கு ஒன்று கொழும்பத்துறை எழிலார்பு பகுதியில் 13-02-94 தனிறு மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால், அதன் இயக்குனர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் திரு. யோசப்பாலா, திரு. ஏ. சக்திவேல், டாக்டர் சிகாந்தன், விரிவு கையாளர் திருமதி. செல்வநாயகம் நாச்சியார் அவர்களும் ஏறுத்துரை வழங்கி வராரிகள்.

- ୫୩ -

நான் சுஞ்சிகையினர் நடாத்தும்

உள்ளியல் ஆய்வுரங்கு

12-03-94

மாதம் ஒர் உளவியல் ஆய்வரங்கு இவ்து கணிக்கிழமைகளில் மாண்பும் முதல் 5.30 வரை எழுத்தாளர் ஒன்றிய மன்றபத்தில் நடைபெற விரிவானது. உள் ஆலோசகர்களின் சிறப்புரைகளும், உளவியல் கருத்து பரிமாற்றங்களும், வாசகநேயர்களின் எதிர்பார்ப்புகள், தீந்தணக்களையும் பகிர்ந்துகொள்ள இத் தொடர் ஒன்று, கூடலுக்கு அண்புடன் அமைக்கின்றோம்.

ଓ-ମୁ- ଗ୍ରାମୀନ୍ଦ୍ରିୟରେ କଥା ହିଁ ପରିବର୍ତ୍ତନ ହେଲା

உத்தித்துறை விதி, (ஆரியகுளம் சந்திக்கு அங்காமை) - யாழ்ப்பாணம்

FUL - VUE

'Naan' Psychology - Magazine
O. M. I. Seminary, Colombuthurai

FOR YOUR VISIT

முதுகையிலும் கிளகை
 கிளகையிலும் கவர்ச்சி
 பார்வையும் பளிச்சிடுகிறது
 முத்துப்பல் அழகைச் சருகிறது!

அதன் ரகசியம் இதுதான்

MORAIS

OPTICIANS AND DENTAL TECHNICIANS
50, CLOCK TOWER ROAD,
JAFFNA.

அழகுத் தோற்றத்துக்கும், பார்வைத் துலக்கத்துக்கும்
 பரிசீலித்து அளிக்கும் கண்ணாடிகள் உண்டு!
 பல அழகுடன் பொல்லம்பும் தர, தரமான பல வருட
 அனுபவ முத்திரை பதித்தவர்களை நாடுங்கள்!

மொறாயஸ்

(வெலியிடன் தியேட்டர் முன்பாக)
50, மனிக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம்.

மனிக்கூட்டு அச்சைம், 12, சென். பற்றிக்ஸ் வீதி. யாழ்ப்பாணம்